



சித்திரப்பறைவர்

பறவை 17

பாடல் 03

2003 பங்குனி - சித்திரை - வெகாசி

அன்பளிப்பு 10.00



உவ்வே ↗

காந்தி ஏழ நாடுகள் .

க்ராம மக்களுக்கு ...

யுத்த பூரி சென்னாறும் ...

சிகிரஸ்களைத் தொட்ட
பின்னும் ...

விடுதலைப்புலிகள் மகள் அமைப்பின் அதிகாரியர்வு ஏது

நீண்ட நாட்களாகவே கண்ணிலும் கருத்தி விழும் பட்டு உறுத்திக் கொண்டிருந்தன சில உண்மைகள்.

சிறிது நாட்களின் முன் எனது சகோதரனுடன் தேநீர்க்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். இளமையான உருவத்துடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் இருவர் விநோதமான காட்சிப் பொருளானார்கள். திரும்பிப்

விமர்சனமும் கண்டனமும் வாழ்க்கை
முழுவதும் அவளைத் தொடர்ந்து வந்து அவளைது
வாழ்வின் சமநிலையை குழப்ப ஆண் 'சின்ன
வயசில் அப்பிடி இப்பிடி இருந்தவன்தான் இப்ப
அவன் நல்லமாதரி' எனும் மதிப்பீட்டுரையுடன்
சமூகத் தினால் ஏற்றுக் கொள் எப்படுகிறான்
இத்தகைய சமூகத்தின் போக்கு ஓ! நான் அப்பிடிச்
செய்தனான்தான்' என்று வெளிப்படையாகவே

நிலையிலேயே பேறுகின்றன.

குமேபத்திற்குள்ளோயே உறவுகளிடையில் நிலவும் இலகுத்தன்மையை இவ்விறுக்கம் அழித்து விடுவதால் முள்ளின்மேல் நடப்பது போன்ற உணர்வடன் உறவுகளைப் பேண வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. உறவின் சமநிலையில் குழப்பம் ஏற்படுகிறது.

சிகர்ஷ்கதைக் கெட்டாட்ட பின்துட்ட கிணறுப்பெண் ...

பார்த்த
அத்தனை முகங் களிலும் கேள்வி. யார் இவர்கள்? இவர்க் ஞக்கிடையில் என்ன உறவு? கண்களில் கேள்வி தொக்கி நிற்க நக்கல் சரிப்படன் போகும் இள வட்டங்கள், சந்தேகக் கண்ணோடு போகும் முது வட்டங்கள் என எல்லோர் கண்களிலும் ஆண்-பெண்களுக்கிடையிலான உறவைத் தாம் சரியாகப் பரிந்து கொண்டதான் என்னம் தரும் தவறான புரிந்துணர்வு.

ஓரு ஆனுக்கும் பெண்ணுக்கும்
இடையில் உள்ள உறவு
பாலியல் ரதியானது என்
பதைவிட வேறெதுவமாக
இருக்க முடியாது, எனும்
மனப்பிறழ்வு சமுகத்தில்
மலிந்து காணப்படுகிறது.
ஆனின் வயது கருத்தில்
எடுக்கப்படும் அதே
வேளை, பெண் எத்தனை
வயதுடையவளாக இருப்
பினும் வயதிற்கு அப்பாற
பட்டு பெண் என்ற
காரணத் தினாலேயே
சந்தேகத்துக்குரியவளாகி
றாள். எந்த வயதிலுமே
ஆனுடன் இலகுவாக
உரையாட முடியாத பழக
முடியாத இறுக்கமான
மனநிலைக்குப் பெண்
னை உள்ளாக்குகிறது
இச் சந்தேகம். தான்
சந்தேகக் கண்ணுடன் நோக்கட
விமர்சிக்கப்படலாம் எனும் எண்ணம்
மையை அழித்து விடுகிறது.

இலகு தண்ணயடன் நட்புணர்வுடன் ஒரு ஆண்டன் மழும் பெண், திருமணப் பேச் சின் போது எழும் 'விசாரணைப் பாலத்தின்' போது பாலத்தே கே என் வி கீ க ன ன கஞக்குள்ளாகிறாள். 'உங்க்கும் அவனுக்கும் எண்ண உறவு' 'அப்ப ஏன் நீ' அவனைக் கல்யாணம் செய்யேல்லை' எனும் கேள்விகள் மூலம் அவளது நட்பு குற்றவணர்விற் குள் எாக்கப் படுகிறது. நட்புகள் விமர்சனத் திற்குள்ளாக்கப்பட்டதால் எழுந்த குற்றவணர்வைத் தவிர்க்க வேண்டியே திருமணம் செய்த நட்புக்கள்மிக வேதனையுடன் ஒப் புக் கொள் ளும் வியம் இந்தக் கணத்துக்கணா நிற்பாட்ட எங்களுக்கு வேறை வழி தொரியேல்லை' என்பது.

தன் தவறை ஒத்துக்
கொண்டு தலை நியர்ந்து
நடமாடும் துணிவை ஆனுக்குக் கொடுக்கிறது.

பெண்ணின் மீது ஏற்படுத்தப்படும் இவ் விமர்சனங்கள் வர்க்க அடிப்படையில் இன்னும் வேறுபடுகிறது. பொருளாதார பலம்மிக்க குடும்பத் தொச் சேர்ந்த பெண்களின்மீது ஏற்படும் விமர்ச எங்களை விட பொருளாதாரம் குறைந்த குடும்பத்துப் பெண்களில் ஏற்படும் விமர்சனம்

சிறு பையனாகவே அவன் அவள் கண்ணுக்குத்
தென் படுவான் என்பதை ஏனைய உறவுகள்
அறிவு தில்லை. முக்கியமாகக் கணவன். சிறு
வயதி லிருந்து தன்னை அதட்டி வெருட்டிய
அண்ணியுடன் பாசமாகப் பழக முற்படும்
சகோரனும் உறவில் ஏற்படுத்தப்படும் விரிசலை
அறிவுதில்லை.

நானறிந்த பெண் ணொருவர் மிகுந்த
வேதனையுடன் தன் அனுபவங்களை உதிர்த்தார்.
‘நான் அவனை சின்னப் பெடியனாப்
பார்த்தனான். அவன் இன்றைக்கும் சின்னப்
பெடியன்தான். நானும் மாறேல்லை. அவன்றை
மனதிலும் எந்தக் கள்ளமும் இல்லை. ஆனால்
என்றை கணவர்தான் வித்தியாசமாகப் பார்க்கிறார்.
இதை எப்பிடி அவருக்கு உணர்த்திற்று என்று
எனக்கு விளங்கேல்லை’

இந்த வேதனைப் புஸ்ம்பல் ஒன்றை
உணர்த் துகிறது. பெண் எத்தனை வயதுடையவ
ளாக இருப்பினும் அவளின் நடத்தை கேள்
விக்குள் ளாக்கப்படலாம் என்பதே. சகோதரன்
வளர்ந்ததுபோலவே மனவியும் வளர்ந்ததையும்
ஒரு முதிர்பெண் ஆனதையும் புரிந்து கொள்ள
முடியாதவாறு வளளவுகள் பொருந்திய அவளது
உடலே அவள் கணவன் கண்ணுக்குத் தென்
படுவது பெண்ணின் தூர்ப்பாக்கியம்.

இயல்பாகவே பரிவும் பாசமும் பொங்கும் பெண்ணின் மனது புரிந்து கொள்ளப்படுவதில்லை. தாய்மையின் உருவம் எனப்போற்றப்படும் பெண்மை சுயநலம் மற்றும் உடைமை யுணர்வின் முன்மட்டும் கேள்விக்குள்ளாகிறது.

பெண் என்பவள் தந்தை, தமையன், கணவன், தனையன் எனும் ஏதோ ஒரு ஆணின்

மிகையாக இருக்கிறது. அதைவிடவும் சாதியப் பிரிவுகளின் அடிப்படையில் நோக்கும் போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்கள் இலகுவில் அடையாளப்படக் கூடியவர்கள். எனும் என்னப் போக்கு பெரும்பாலான ஆண் களிடம் காணப் படுகிறது.

இத் தகைய
பெண்களிடம் ஆண்
களின் அனுகுழுறை
தரக் குறைவாகவே
காணப் படுகிறது.
வெல்லத் தளம்
ஒன்றில் ஆரம்ப
காலத்தில் தான்
எதிர்நோக்கிய இன்னல்
களைக் கூறிய
பெண் ணொருவா,

‘நாங்கள் குறைஞ்சு சாதிதான் அக்கா இவை
நினைக்கினம் குறைஞ்சு சாதியெண்டா
தொடலாம், இழிவா நடத்தலாம் என்று’ எனப்
பொருமினாள். ஆனால் இவ் ஆண்கள்
ஏனையோர் முன் பண்பாக மதிப்பாக
பழகுபவர்களாக காணப்படுகிறார்கள்.

கண்களில் கேள்வி தொக்கி நிற்க நுக்கல் சிரிப்புடன் யோசும் இவைட்டங்கள், சந்தேகக் கண்ணோரு யோசும் முதுவட்டங்கள் என எல்லோர் கண்களினும் ஆண்-பெண் களுக்கிடையிலான உறவுவத்தாம் சரியாகப் புரிந்து கொண்டதான் என்னும் தரும் தவறான புரிந்துணர்வு.

இரு ஆனாக்கும் வண்ணுக்கும் இடையில் உள்ள உறவு பாலியல் ரதியானது என்பதை வீடு வெற்றுவ மாக இருக்க ருத்யாது, எனும் மனம்பிறழ்வு சுகுகத்தில் மலிந்து காணப்படுகிறது.

உடையெனும் உணர்வே இவை தவிர்ந்த வேறு
ஆண்களுடன் அவருக்கு ஏற்படும் நட்பைக்
கேள்விக்குள்ளாக்குகிறது. பெண்ணின் நடத்
தொயை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறது. வளை
வகள் பொருந்திய இந்த உடலுக்குள்ளே தினமும்
வேதனையில் நொந்து படபடக்கும் சிறுமன
மொன்று உள்ளதைப்பறிவதும், புரிந்துகொள்ள
வைப்பதும் சிறிது சிரமமான பணி எனினும்
முயல்வோம். அடிமேல் அடியடித்தால் அம்மியும்
நகராதா என்ன?



இத் தகைய விமர்சனங்களாலும் அதிகம் பாதிக்கப்படுவள் பெண்ணாகவே இருக்கிறார். ஆன் தனது வயதிற்கேற்ப 'அண்ணா போல, மாமா போல, அப்பா போல' எனும் வடிவங்களை எடுத்துகண்டனங்களிலிருந்து தப்பி விடுகிறார்.

பெண்ணுக்கு ஒருமுறை ஏற்படும்

அந்த இருந்தோக் கிழித்தபடி, எதிரியின் ரேசர் ரவைகள் இலக்கின்றி எட்டுத் திசையும் பறந்து கொண்டிருந்தன. அந்த வெளிச்சுத்தில் நாலைந்து தலைகள் எனக்கு முன்னே நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. எதிரியின் பல டேராக்கள் சுற்றிச் சூழன்ற எம்மைத் தேடிகிளைன்டே இருந்தன. ஆனால் அவர்களுக்கு கண்ணாழுச்சி விளையாட்டுக் காட்டியபடி அவர்களின் படகுகளில் இருந்து விலைக் கெல்லத் தொடங்கினோம். நீண்ட நேரம் கடலைச் கல்லடை போட்டு தேடி அவர்களின் முயற்சி தோல்வியடைய, தோல்வியுடன் அந்த டேராக்கள் கெல்லத் தொடங்கின.

இப்பொழுதும் எனக்கு முன்பு, நாலைந்து பேர் நீந்திகிளைன்டிருப்பது தெரிந்தது. நீச்சலில் வேகம் எடுத்தால் முன்னே கெல்பவர்களைப் பிடிக்கலாம். ஆனால் ஏற்கனவே டேராக்களின் கண்களிலிருந்து தப்பிக்க நீந்தி நீந்தி உடற்சோவும் கணப்பும்

அடைந்திருந்தாலும் இனிவரப்போகும் கணப்பொழுதுகளையும், தீக்குத் திசை தெரியாத இந்தக் கடற்பரப்பும் தனிமையும் மனத்தில் சேர்வை அகற்ற நீச்சலிலும் புதுவேகம் பிறந்தது.

தலையைச் சுற்றுத் தூக்கி முன்னே கெல்பவர்களைப் பார்த்தேன். நாலைந்து தலைகள் தெரிந்த இடத்தில் இப்போது இரண்டு தலைகள் மட்டுமே தெரிந்தன. பின்னால் திரும்பிப் பார்த்தேன், மாரையும் காணவில்லை. அவர்கள் என்கே? அடிக்கடி மாறும் நிரோட்டங்களுக்கும், கூற்றிற்கும் வேறாற்காவது சென்றிருப்பார்களோ? இல்லாவிட்டால் சூழ்கள் ஏதாவது இழுத்து... இருக்காத... இருக்காது. அவர்களுக்கு ஒன்றுமே நடந்திருக்காது. மனதைத் திருப்பிப் படுத்தியபடி, நீச்சலிலே என் முழுக்கவனத்தையும் கெலுத்த முனைந்தேன்.

முன்னே சென்ற இருவரும் இப்போது ஒன்று சேந்த விட்டிருந்தார்கள். அவர்கள் என்னைக் கண்டிருக்க வேண்டும். எனது பக்கமாக திரும்பி நீந்தி வருவது தெரிந்தது.

“அதில் வாறது யார்?” வர்மனின் குரல் காற்றோடு கலந்து என் காதில் முடியது.

“ஆ... நான்... இளநங்கை” “இளநங்கையோ! வாங்கோ. பின்னால் மாரும் நீந்தி வருகின்மோ...?”

“எனக்குப் பின்னால் ஒருவரும் இல்லை. ஆனா முன்னாலை நாலைஞ்சு தலையீர் தெரிந்தது. இப்ப நீந்கள் இரண்டு பேரும்தான் நீக்கிறீங்கள். மற்றாக்கள்...”

“ஒன்றில் அவையென் நீந்திப் பேரிருக்க வேணும். இல்லையியண்டால் நிரோட்டத்தினர் போக்கிற்கு போயிருக்க வேணும்”

“விடிஞ்சு நீந்தோது, இது அவன்றை பிரதேசமாத்தான் இருக்கவேணும். முதல் கரையைத் தேடி நீந்துவும்”

“நீண்ட நேரம் ஏதும் பேசாமல் நீந்திகிளைன்டே இருந்தோம் தார்த்தில் சம இடைவெளியில் பொட்டுப்பொட்டாக வெளிச்சுங்கள். பக்கத்தில் வந்த கலையமுதனிடம்;

“கலையமுதன் மின்கம்ப வெளிச்சுங்கள் தெரியது. நாங்கள் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறும். எப்பிடியும் அஞ்சாறு கடல் மைல்களுக்கை கரை வரும்.”

மனதில் ஒரு நம்பிக்கை. முச்சுப்பேசுகளின்றி வெளிச்சுத்தை இலக்கு வைத்து நீந்தக் கொடங்கினோம். கணப்புச் சேர்வு ஏற்படும்போது எல்லாம் “இப்படியே கடலோட போயிடோணும்” என்ற மனதிலை உருவாகும். ஆனால், போராட்டத்தில் ஒரு போராளியை வளர்க்கப்படும் கஸ்ரத்தில் அநியாயமா சாக்கடூதாத என்ற வைராக்கியம் படர, மீண்டும் உற்சாகம் பொங்கும்.

“வெளிச்சுப் பக்கமா இருந்து ஒதுங்கி அந்த இருட்டுப் பக்கமா நீந்துக்கோ” என்ற கூறிக்கிளைன்டு வர்மன் முன்னே செல்லத் தொடங்கினான்.

பலமனி நேரம் கடலோடும் காற்றோடும் போராடி கரையை

அண்மித்தபோது, கால்கள் சோர்ந்து நடக்கத் தொணியற்ற தள்ளாடின. கணப்பு மிகுதியால் தாகம் எடுத்துவு குரிராஸ் உடல் விரைத்தது. கண் எளிந்தது. மீண்டும் கடலை வெறித்துப் பார்த்தோம்; மாராவது நீந்தி வருகிறார்களோ என்று. அப்படி ஒருக்கரையுமே காணவில்லை.

தூரத்தில் வாகனங்களின் இரைச்சல். அவங்களாகத்தான் இருக்க

இரைச்சல். அவங்களாகத்தான் இருக்க

சிங்களக்குரல். பூட்ஸ் கால்கள் வந்த வேகத்தில் தீரும்பும் வாகனங்களில் ஏற்ப பறந்து போயின.

ஒரு சிறிய நிம்மதிப் பெருமுச்சு. சரட்டுப்போடு ஒட்டிக் கொண்ட மன்னையும் சூருகளின் தாசையும் தட்டிக் கொண்டு எழுப்பினோம்.

“கடலை அண்டிய பிரதேசத்தில் இனி ஒரு நிமிசமும் நிக்கக் கூடாது. நின்டால் அபத்தை விலைக்கு வேண்ட வேண்டி வரும்” என மற்றவர்களுக்குக் கூறிக் கொண்டு, முன்பின் தெரியாத காட்டுப்பிரதேசத்தில் மெல்ல நடக்கத் தொடங்கினோம்.

கீழ்க்கு வானம் மெல்ல

ஏற்கனவே வரண்ட தொண்டை அடைக்க அடைக் குடங்கோம். எங்கள் சட்டைப் பைஷன்குள்ளும் நிரப்பிக்கிளைன்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். நெஞ்சு பொறுத்தது. தொண்டைக் குடிக்குள்ளால் பேசு வர மறுக்கது. கைச் சைகைகள் மூலம் நாம் பேசிக் கொண்டோம். எங்கள் நிலைமை புந்ததாலோ என்னவோ, மேற்கு வானம் இருங்க தொடங்கியது. சுற்று நேரத்துக்குள் பெருத் தீடி மீண்டோடு மழை கொட்டத் தொடங்கியது. எங்கள் உள்ளங்களில் அபிரம் சிட்டுக்கள் சிறகடித்துப் பறந்தன. தண்ணீர் தாகம் தீர மரங்களில் இருந்து வடிந்த நீரை ஏந்தி ஏந்திக் குடித்தோம். நண்ணால் நடைந்தே மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மீண்டும் இருள் குழுத் தொடங்கியிருந்தது. ஆனால் மழையோ விட்டபாடில்லை. எங்கள் கால்களுக்கும் ஓய்வு தேவைப்பட்டது.

ஓய்வுக்காக அமர்ந்தோம். நடக்கும்போது தெரியாத குளிர் இப்போது உடல்களை விரைக்க வைத்தது. பல்லோடு பல்வகுக் கிட்டியது. எப்படியும் இதை அனுபவித்துத்தான் தீரவேண்டும்.

பள்ளி நாட்களின் ஞாபகம் மெல்ல எட்டிப்பார்த்தது. ‘தீசை தெரியாத காட்டிலே ஓர் நாள்’ கட்டுரை எழுதுவதற்காக ஆசிரியர் தலைப்புத் தந்தபோது எவ்வளவு கஷ்டப்பட

வேண்டி இருந்தது. இப்ப அதையே அனுபவிக்கிறம். இந்தத் தண்பங்களுக்கு மேலாலை துன்பங்களை அனுபவித்தபோதும், எவ்வளவு வைராக்கியதோடும் உறுதியோடு இருக்கிறமென்டால், தண்மீபிக்கையையும் விடாமுயற்சியையும் ஊட்டி வளர்க்கிற அண்ணாதானே...

அன்னா என்றுமே உடலில் ஒரு நம்பிக்கை ஓளி பிறந்தது. தராத்தே யானைகளின் பிளிரவ் ஓளி, வனவிலங்குகளின் சத்தம், ஆந்தைகளின் அஸரல் ஓலிகள் எல்லாம் சேர்ந்து பயமுறுத்தின. இது அவைகளின் வாழிடம்தானே. அவைகளுக்கு தங்கடை இடத்தில் வாழுவதற்கு சுதந்திரம் இருக்குத்தானே. நாங்கள் சகித்துக்கிளைவேண்டும். மழை இப்போது மற்றாகவே விட்டிருந்தது.

களைப்பு, சோவு, அசதி முன்று சேர்ந்து இனி நடக்க முடியாத என்ற நிலைக்குத் தள்ள அப்படியே ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டோம். மாரி மாரி முவருமாக காவற் கடமையை முடித்து விட்டு, அந்த அதிகாலையின் சுறுக்கறுப்பில் நாங்களும் உற்சாகமாக நடக்கத் தொடங்கினாம்.

கொண்டிருந்தது. கால்களுக்கை தென்பிருக்கவில்லை. அபியினும் நடந்துகொண்டேயிருந்தோம். பகவும் சாய்ந்து இரவும் படர்ந்தது.

காட்டு மார்க்கால் முடியும் சேர்வு, அசதி முன்று சேர்ந்து இனி நடக்க முடியாத என்ற நிலைக்குத் தள்ள அப்படியே ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டோம். மாரி மாரி முவருமாக காவற் கடமையை முடித்து விட்டு, அந்த அதிகாலையின் சுறுக்கறுப்பில் நாங்களும் உற்சாகமாக நடக்கத் தொடங்கினாம்.

கொண்டிருந்தது. கால்களுக்கை தென்பிருக்கவில்லை. அபியினும் நடந்து கொண்டேயிருந்தன. நீண்ட நேரம் நடந்திருப்போம். ஓனியின்ற கண்களுக்கு ஓயியினும் அது தெரிந்தது.

“அது.....அ.....அ.....வீளாங்காய்கள் தானே.”

“ஓம் இளநங்கை. அது விளாங்காய்கள் தான்”

கால்களுக்கு எங்கிருந்தோ வேகம் கிடைத்தன. கிட்டவாகச் சென்ற பார்த்தபோதான் அது அப்போதுதான் காய்க்கத் தொடங்கியிருக்கின்ற வெறும் பிஞ்சு எங்பது தெரிந்தது

வடக்கு, கிழக்கில் ஏறத்தாழ
இருபது ஆண்டுகால யுத்தம் நடந்தது.
இந்தத் தொடர் யுத்தத்தினால்
அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள்
கல்வியறிவற்ற கிராமிய மக்களே.
இவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும்
இராணுவ அச்சுறுத்தலினால் தமது
உடலையும், உனர்வையும் குறுக்கிக்
கொண்டு வாழப்பழகியவர்கள். தமது
குடும்ப உறவினர்களைப் பறிகொடுத்
தது மாத்திரம் அல்லாமல் தனிப்பட
பல கொடுமைகளையும் அனுப
வித்தவர்கள். இந்
நிலையினை மட்டக்
களப்பு கிராமிய
மக்கள் அதிகம்
அனுபவித்தவர்கள்
என்று சொல்லலாம்.
இவர்களிடம் இத
னைப் பற்றி என்ன
கேட்டாலும் தொண்
டை அடைத் துக்
கொண்டு அழுகை
வந்து முட்டும்.
அதனை அடக்க
நெற்றி நரம்புகள்
புடைத் தெழும்பும்.
கண்ணீர் மள மள
வென்று வழிந்
தோடும்.

போரானது
 ஒட்டுமொத்த சமுகத்
 தின்றையும் பாதிக்
 கின்ற போதும்
 இதன் விளைவு
 அதிகமாகப் பெண்
 களையே பாதிக்
 கின்றது. எப்படி என்கிறீர்களா?

எமது சமூகத்தில் பெண்கள் ஆண்களில் தங்கி வாழ்பவர்கள். தமது ஆண் துணையினை இழப்பதன் மூலம் கதியிழந்து போகின்றனர். வருமானத்துக்கு வழியில்லாது போவது என்பதோடு பாதுகாப்பற்ற நிலைக்கும் அவர்கள் தள்ளப்படுகின்றனர். ஒரு தாயானவள் தான் பெற்ற பிள்ளையினை உயிர்ப்பலி கொடுக்க நேரிடும் போது மிகவும் துவண்டுபோகிறாள்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது பெண் கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம், இம்சக்கள் போன்றன அவளது உடலை மாத்திரமல்ல முழு ஆளு மையையும் சிதைக்கின்றது. சில வேளைகளில் பலாத்காரம் புரிந்த வர்களால் கொடுரமான முறையில் அவள் கொலை செய்யவும்படுகிறாள்.

இதனைவிட யுத்த காலத்தில் ஏற்படும் இடப்பெயர்வகங்கும் பெரும் பாலும் பெண்களையே பாதிக்கின்றது. ஒரு சமூகத்தில் வாழும் பெண், தான் வாழும் அயலவர்களுடன் உறவாடி அவர்களின் நன்மை தீமைகளில் பங்கெடுத்து உதவி பூர்ந்து, சுற்றாடலில் மரங்கெட்டிகளை நாட்டி, அவற்றினைப் பராமரிப்பதுடன், ஆடு, மாடு, கோழி என்பவற்றினை வளர்த்து அவற்றுடன் மகிழ்ந்து குழவுள்ள வற்றுடன் ஒரு உறவாட்டத்தினை, பற்றுதலினைக் கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு வாழ்ந்தவர்கள்
பிடிங்கியெறியப்பட்டு, இன்னோரி
தத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்படும்போது
அவர்கள் பெரும் பின்னடைவுகளைச்
சந்திக்கின்றனர்.

இதனைக் கருத்தில்கொண்டு

இவ்வாறாகப் பாதிப்புற்ற கிராமிய
மக்களை மேம்படுத்தும் வகையிலும்,
அவர்களை இப்பாதிப்புக்களிலிருந்து
மீட்டெடுக்கும் பணியிலும், மேற்
போர்ந்த விடயங்கள் பெண்களைப்
பாதிக்காத வகையில் இவற்றினை
எதிர்கொள்ளும் வகையில் பெண்
களது உடல், உள் ஆன்மைகளை
வளர்த்தெடுக்கும் நோக்கோடு தமிழ்மீ
பெண்போராளிகள், பல செயற்பாடு
களில் இறங்கியுள்ளனர்.

இதன் முதல்கட்டமாக கடந்த

நீலப்படம் தாங்கய ஊதுயோனு
நகர்ந்தது. அவ்வூர்தியில் பெண்
ணொருவர் காட்டையரால் தாக்கப்
படுவதும், பெண் போராளிகள்
அரசியல், சட்டம், மருத்துவம் எனப்
பல்வேறு பரிமாணங்களில், பலு
துறைகளில் வளர்ச்சி கண்டதைக்
காட்டும் உருவங்கள் நிறுத்தப்
பட்டிருந்தன. ஊர்வலத்தின் பின்னே
அணிவகுத்துச் சென்ற பெண்கள்
சிவப்பு, மஞ்சள் கொடிகளைத்
தாங்கியபடி,

பொறுப்பாளர் பாதிக்க தடுக்கப்பட்டு
நடைபெற்ற மாநாட்டில், தமிழீழ
அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர்
தமிழினி அவர்கள் உரையாற்றினார்.

“பெண்களாகிய நாம் விடுதலை அடைவதற்கு இந்த ஈழவிடுதலைப் போராட்டம் நல்ல சந்தர்ப்பத்தினைப் பெற்றுத்தந்துள்ளது. சமூகத் தில் மாற்றங்கள் இயல்பாக நடக்கின்றன. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூலம் இது விரைவுபடுத்தப்படுகிறது. எமது போராட்டம் ஒரு சமூகத் தின் ஒட்டு மொத்த விடுதலையினை இலக்காகக் கொண்டது. எமது தேசம் விடுதலை அடையும் போது பெண்களும் விடுதலை அடைந்திருக்க வேண்டுமென எமது தேசியத் தலைவர் கூறிய தற்கிணங்க ஒவ்வொரு பெண்ணும் தான் தான் உள்ள நிலைமையிலிருந்து விடுதலை பெற வேண்டும்” என்று கூறிய தமிழினி அவர்கள்,

“பிற்போக
கான, குறுகிய சிந்த
னைகளுக்குள் கட்டு
ண்டு கிடக்காமல் அத
னைத் தகர் த்து
வெளியே வரவேண்
டும். விலங் குகள்
எமது கைகளில்

“உயர்ந்தவர்கள் நாம் எல் லோரும் உலகத் தாய் வயிற்று மைந்தர் நசிந்து இனிக் கிடக்க மாட்டோம், நாமெல்லாம் நிமிர்ந்த நிற்போம்”

என்ற கோசங்களை எழுப்பி யபடி நகர்ந்தனர். கைகளில் இருந்த கொடிகள் வானத்தினை அறைந்து கேள்வி கேட்பது போன்று வீறாப்பாய் அசைந்தன. இவர்களை உசாரரடையாக செய்யும் பணியினை அரங்க செயற்பாட்டுக் குழுவினர் நிறைவேற்ற வந்தனர்.

இல்லை, ஆண்கள் இதனை வைத்துக் கொண்டிருப்பதுமில்லை. விலங்குகள் இருப்பது எங்கள் மனங்களுக்குள் தான். அதனை நீக்கி உங்களைத் தயார் செய்யுங்கள். நீங்கள் வெளி வருவதோடு உங்களைச் சூழவின் ணோரும் இத்தகைய தடைகளிலிருந்து வெளி வர உதவி செய்யுங்கள்” என விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டு தான் பெற்ற ஆளுமை வளர்ச்சியினை பலர் காணும் வகையில் தனது உரையில் வெளிப் படுத்தி, மக்கள் மனங்களைத் தட்டி எழப்பினார்.

ஊர் வலமாக வந்தவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் “பெண்ணே நீ விழித் தெழு, அடிமையில்லை என்பதை உலகுக்கு உணர்த்து” “அன்று பூங்கொடியென்று இலக்கியம், இன்று தேசத்தின் புயலாக்கியது வரலாறு”, “துணிந்து எதிர்கொள்! தடைகள் நிச்சயம் தகரும்!!”, “பெண்குலமே அணி திரண்டு சமுதாய மாயையினை உடை!”, “பெண்ணே நீ பூவையர் அல்ல, பாரதிகண்ட புதுமைப் பெண்ணாய்ப் புறப்படு”, “பெண்களை வார்த்தெடுக்காதீகள், புதிய சிந்தனைகளுடன் வளர்த்தெடுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இவ்வணி இசை நடனக் கலை மூலம் தாழ்வு போன்ற நிலைகளில் கல்லூரி வளாகத்தைச் சென்றுடைந்தும் தவுடன் பெண்கள், போராளிகள் அணி வகுத்து நிற்க ஈகச்சுட்டேற்றல் தேசியக் கொடியேற்றல் வைபவங்கள் இடம் பெற்றன. இந்நேரம் அனைவரும் மிகவும் எழுச்சி பூர்வமாக பங்கு கொண்டதனைக் காணமுடிந்தது.

இதனைத் தொடர்ந்து மட்டு
அம்பாறை மாவட்ட மகளிர்



கிராம மக்களுக்கு இயிருப்பிய தேசிய பெண்கள் மாநாடு

ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிளிநோச் சியில் பெண்கள் எழுச்சி மாநாடு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒக்ரோபர் பத்தாம் திகதி கிளிநோச்சியில் தமிழ்மீ பெண்கள் எழுச்சி தினம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. தற்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக் களப்பில் தேசிய பெண்கள் மாநாடு ஒன்று ஏப்ரல் 27,28,29 ஆம் திகதி களில் நடாத்தப்பட்டது. இதனை மட்டு-அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு அமைப்பினர் ஒழுங்கு செய்தி

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி எனும் இடத்திலுள்ள இசைநடனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இம் மாநாட்டுக்கு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முஸ்லைத்தீவு; கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பெண் கள் வருகை தந்திருந்தனர். முன்று முழு நாட்களைக் கொண்ட இம் மாநாடு, ஊர்வலம், விழாச்சுடறேற்றல், ஈகச்சுடறேற்றல், தேசியக் கொடியேற்றல், கருத்துரை வழங்குதல், கருத்தரங்குகள், விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள், தீர்மானம் நிறைவேற்றல் என்பதுடன் இன்னும்பல நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

முதல் நாள் நிகழ்வு மட்டக்கூடுதல் நகருக்கு கண்மையிலுள்ள கலப்பு நகருக்கு கண்மையிலுள்ள கல்லடிப் பாலத்திலிருந்து ஊர்வலமாகச் செல்வதுடன் ஆரம்பமாகியது. முன்னே ‘பாண்ட்’ வாத்தியம் இசை அணி செல்ல அதனைத் தொடர்ந்து தேசியத் தலைவரின் முழு

இதுவரை காலமும் மட்டக்
களப்பு மாவட்ட அபிவிருத்திப்
பணியில் பல்வேறு அரச சார்பற்ற
நிறுவனங்கள் ஈடுபோட்டிருந்தது.
எனினும் இவ்வேலைத் திட்டங்கள்
பலவும் பிச்சைக்காரரிடம் கொள்ளல்
அடித்த கதையாய் முடிந்து போக,
இம் மக்களுக்கு யாரிலும் பூரண
நம்பிக்கை கொள்ளும் மனோநிலை
இருக்கவில்லை.

நர்மதா

ஆனால் எமது சமுகத் திலிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டு தம்மை வளர்த்தெடுத்துக் கொண்டவர்கள், பெண்களின் உடல், உள ஆறு மைகளின் எல்லைகளைத் தொட்டுக் காட்டியவர்கள், நாட்டுக்காக, மக்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராகியவர்கள், பல தியாகங்களைச் செய்தவர்கள். இவர்கள் சமுகத்தைத்தில் வந்து, முன் மாதிரியாக பெண்கள் போட்டாட்டில் ஈடுபடு


கிறார்கள், பொது மேடைகளிற்கு வருகிறார்கள். இதனால் மக்கள் புத்துணர்வுட்டப்பட்டனர். நம்பிக்கை கொண்டனர்.

இக்கருத்தரங்கில் மிகவும் விறுவிறுப்புடன் பங்கு பற்றிய பெண்கள் தம்முடன் சம்பந்தப்பட்ட பல விடயங்களை எழுதிக் கொடுத்து தமிழ்மீச்சட்டத்தில் இதற்கு கொடுக்கப்படும் விளக்கம் பற்றியும் அறிய முனைந்தார்கள். இம்மாநாட்டிடம் இரண்டாம் நாள் நிகழ்வில் சிறப்பு நிகழ்ச்சியாக ‘பொருளாதார கைத் தொழில் வளர்ச்சியில் பெண்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கு நலை பெற்றது. இக்கருத்துரையினை திட்டம் கோணமலை மாவட்டத் திலுள் வடக்கு, கிழக்கு மாகாண தொழில்தினைக்கள் அதிகாரி செல்வி கெள்ள அவர்கள் வழங்கினார்.

மாநாட்டின் இறுதி நாள்
பெண் கள் அனைவரும் மிக
உங்சாகமாக, புதிய வேகத்துடன்
காணப்பட்டனர். தமிழீழ அரசியல்
துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி
மாநாட்டின் தீர்மானங்களை
நிறைவேற்றினார். காலாதி காலமாக
சமூக பிற்போக்குத் தனங்களில்
கட்டுண்டு போய்கள் பெண்களை அத்
தனைகளிலிருந்து விடுவித் து
விழிப்புணர்வு கொண்ட பெண்களாக
மாற்றுதல், பெண்களது தனித்து
வமான ஆங்றல்களை இனங்கண்டு
அவர்கள் அத்துறையில் உச்சநிலை
யினை அடையுமுகமாக வழிப்படுத்
தல், தாயகத் தின் ஒவ்வொரு
கிராமத்தையும் பொன் கொழிக்கும்
பூமியாக மாற்றும் சமூக மேம்பாட்டுப்
போராட்டத்தில் பெண்களும் சமபங்கு
எடுத்தல், பெண்கள் தம்மைத் தாமே
பாதுகாக்கத் தக்க வகையில்
தீர்மானம் எடுக்கும் திறன் கொண்ட
வர்களாக அவர்களது உடல், உள்
ஆஞ்சமைகளை வளர்த்தெடுத்தல்,
தாயகத் தை மீட் டெடுப்ப
தற்கான தேசிய எழுச்சி
யில்



உண்மையில் தற்போது
உள்ளூர் உற்பத்தியாளர்களை
சற்றும் நிமிர முடியாமல் அடித்துக்
கொண்டு வரும் அலைபோல
மேலைத் தேய உற்பத் திப்
பண்டங்கள் வந்து சேர்கின்றன.
இவைதான் சிறந்த பொருட்
கள் என்ற மாயையும் எம்
மிடத்தில் நிறையவே உள்
எது. பக்கவிளை வில்லாத,
எம் மைத் தங்கிவாழுச்
செய்யாது நடைபெறும்
நம்பகரத்தனமான உள்
ஞா உற்பத்திப் பொருட்
களை விட்டு விட்டு, மேலை
த்தேய நாடுகளுக்கு வாரி வழங்கு
கின்றோம். அத்தோடு மிகப் பெரிய
வியாபாரக் கம்பனிகள் இக் கிராமிய
மக்களையே இலக்காகக் கொண்டுள்ளனர். ஏனெனில் இவர்களே
இலகுவில் ஏமாறக்கூடியவர்கள். சிறு
சலுகைகளைக் கண்டும் மனம்
நிறைப்பவர்கள்.



நெஞ்சு பதறும் வீசீஸ் கால்கள் நடை மறந்து பின்னீக் கிளாஸ்ஸும் காலங்கள் அலை. பிறந்த வீரும் வளர்ந்த மண்ணும் கும்பிட்ட கோயிலும்கூட எம்மைப் பாதகாக்க மூடியாத பரிதாப காலங்கள் அலை. கண்ணிரும் சிசந்தீரும் இந்த தமிழ் மண்ணை ஆக்கிரமித்த கிகாரூரமான காலங்கள் அலை. இக்காலத்து காயங்களில் இந்தச் சம்பவமும் இடம்பெறுகிறது.

வாழ்வும் வழகையும்.

குழுந்த அஸ்பும்

இகூழியாரும்

சீரிய

கிராவும்தான்

குமாரபுரம்.

1996ஆம்

ஆண்டு மாசு

மாதம்

பத்தோராம் தீக்கி

அங்கிடம்பெற்ற வெறு

நாய்களின்

கோரப்பசீக்கு தீக்ரயான 28

தமிழர்களில் இவளும் ஒரு

தமிழிச்சி.

இவள் கதையை அவள் தாய் எமக்குக் கூறுகையில்...

என்ட பின்ன

காலையில் வீட்டு இருந்தவள்.

மதியத்திற்குப் பிறகு

கிளிவிட்டிக்கு சீரியதாயின்ரா

மக்கோட(அவன் இவளுக்கு

தமிழியார்) பின்னேரம்

மசூக்கு சயிக்கினில் பொய்க்

கிகாண்டிருக்கக்கூட, வெடு

கேட்டது தகப்பன்

கிளிவிட்டிக்குத்தான்

வெலைக்குப் பொனவர்

அவருக்குத்தான் வெடு

பட்டிட்டு என்றுதான் பின்னளை

நீண்றவள். பொயிருந்தப்

பொயிருக்கவாம்.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்டுப் போய்

தமிழாரோட ஒரு சீன்ன

கடைக்க ஒளிர்ச்சிகாண்டு நீண்றிருக்கு. அந்தக் கடையை

முத்தியன்றின் கடை என்று

சொல்லுறது. அது இப்ப மூடு

அப்படியே கீட்கு.

இந்தப் பின்னளை வெடுகேட்க

வீரிட்ட

கலைந்த வாழ்வு மீளவும் கிடைத் துள்ளதாக மக்களால் உணர்ப்புவெதும், ஓடி ஓடிக்களைத்த அம்மக்களுக்கு சிறு ஒய்வா கவுனி அமைந்துள்ளது இந்தச் சமாதன காலம். ஆனால் அவர்கள் மனதில் ஏற்பட்ட எதிர்பார் ப்புகளை நிறைவேற்று



முடியாமல் அவர்களுக்கு வளமும் வலுவும் இல்லாதிருக்கிறது. அவர்களின் சேமிப் பைக்கூட இந்த ‘இட்டங்கள்’ கரைத்துக் குடித்துவிட்டன.

இப்படியான், இந்தக் காலங்களின் போதெல்லாம் அதிகம் எம் இன்த்தின் மீது தீணிக்கப்பட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. இப்பெண்களின் மீது காட்டப்பட வேண்டிய விசேட கவனம் குறித்து, சமாதானம் பேச்சில் அவர்கள் விடயம் அக்கறை காட்டி, அதாவது பெண்கள் வளர்ச்சியடையும்போது சமுதாயம் தானாக வளர்ச்சி யடையும். இதன்போது அவர்களின் மீள் புனரமைப்புகளுக்குத் தேவையான பெருமளவு நிதியிலை பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், 'நிதி' வருவதற்கான சமிக்கைகள் நம்பிக்கை தருவதாயிருந்தாலும் கூட, அங்கொராக நிதி எதுவுமே தற்போது பெறப்பட வில்லை. பெண்களின் அபிவிருத்தி தொட்பாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு வருக்கும் 'நிதி' அவர்களினிடத்தே சென்றவட்டம் வேண்டுமென்றும், அது அவர்களின் வாழ்க்கையை சீரமைப்பதற்கு பயன்பட வேண்டும்' என்றும் கருதி, குறிப்பாக யுத்தகாலத்திலும் இயங்கி தமது சேவையினைச் செய்து வரும் நிறுவனங்களான 'பெண்கள் அபிவிருத்தி புனரவாழ்வு நிறுவனத்தி னினரதும், சமுதாய முன்னேற்ற நிலையத் தினரதும்' கிளைகளான 'பெண்கள் தொழிற் பயிற்சி நிலையம்' என அழைக்கப்படும் 'பெண்கள் வேலைத் திட்டப்பகுதி' களுக்கு நான் சென்றிருந்த பொழுது...

முதலில் கிளிநோச்சி நகர்ப்பகுதி யில் அமைந்துள்ள பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தினானின் ‘வேலைத் திட்டப்பகுதி’க்குச் சென்ற என்னை வரவேற்று உபசரித்த நிறுவனத்தின் பொறுப்பாளர், மிகவும் வழுமைக்குட்டப்பட்ட குடும்பங்களில் உள்ள பெண்பிள்ளைகளுக்கான வேலைவாய்ப்பை வழங்கி வருகின்ற இந்நிறுவனம் பற்றி, நிறுவனத்தின் செயற்பாடு பற்றி விளக்கிக் கூறினார்

“பெண்கள் அபிவிருத்திப் புனர் வாழ்வுப் நிறுவனம் என்றாலே அது பெண்கள் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். அதிலும் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களில் உள்ள பெண் களுக்கு தொழிற் பயிற் சியையும் கொடுத்து, அவர்களுக்கான ‘வேலைவாய்ப் பையும் கூட நாமே .கொடுக்கவிருக்கிறோம். இவ்வாறானதோரு திட்டத்தை செயற்படுத்தும் பொருட்டு இந்நிறுவனத்தைக் கிளிநோச்சி யில் 2002. 04. 11 அன்று ஆரம்பித்தோம். நிறுவனம் என்ற ரீதியில் எமக்கு எதுவித நிதி உதவிகளும் கிடைக்காத வேளையிலும், தாய் நிறுவனமான ‘பெண்கள் அபிவிருத்திப் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு’ கிடைக்கும் நிதியில்தான் எமது இந்த நிறுவனத்திற்குரிய அனைத்துச் செலவுகளும், அதாவது கட்டடங்கள் கட்டுவது, மற்றும் பயிற்சியாளர் உணவு, கல்விச் செலவு போன்ற அனைத்துச்

போன்ற அதிகாவிலான செயற்பாட்டிற்கு இடையே ஒரு 'முட்கூக்கட்டை'யாக இருப்பது 'நிதி' ஒன்றுதான்!

மேலும் அவர், தற்பொழுது நடை
பெற்ற பயிற்சிகள் பற்றித் தெரிவிக்கையில்,
“நாங்கள் இந்த நிறுவனம் ஆரம்பித்த காலத்
திலிருந்து இன்று வரைக்குமாக ஒரு பயிற்சி
வகுப்பை மட்டுமே முடித்துள்ளோம். அதாவது
தையல், தட்டெழுத்து, சுருக்கெழுத்து, தட்டச்
குத் திருத்தம் ஆகியவற்றை உள்ளக்கியதான்
ஒரு பயிற்சி வகுப்பு நிறைவேபற்று அடுத்த
பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுவும் முடிகிற நிலை
யில்லான் இருக்கிறது. மற்றைய புதிய
பயிற்சிகளுக்கான பயிற்சியாளர்
சந்திப்பு ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயிற்சி வகுப்புகள் நிறைவே
பெற்றதும், அடுத்த திட்டம் ஆரம்பிக்கவுள்ளோம்” என்று கூறும் அவர்
இப்பயிற்சித்திட்டம் வெற்றி பெற்றதை
யிட்டு மகிழ்ச்சியடைவதாகவே தெரிந்தது.

இவ்வாறான பயிற்சிகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் பெண்களாக இருப்பினும் அவர்களுக்கென்றொரு வரையறை, அதாவது அவர்கள் 16 வயதிற்கு மேற்பட்ட வறுமையின் காரணமாக கல்வியை இடைநிறுத்தியவர்கள் என்ற நிதியில் ஏதோ வொரு வகையில் பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளை மட்டுமே தெரிவு செய்துள்ளனர். இது பற்றி அவர்களை இனங்கண்டு, தொடர்பை ஏற்படுத்தியது பற்றி அவர்கள் கூறியது விருந்து...

உண்ணு

“இவ் வாறான மிகவும்
வறுமைக்குள்ளான பெண்
பிள்ளைகள் கல்வி கற்க
வசதி இல்லாமல்
கல்வியை இடைநிறுத்தி
வீடுகளில் வேலையற்றி
ருப்பார்கள். இவர்களை
இனங்காண்பது தொடர்
பாக நாம் எமது பெண்கள்
புனர்வாழ்வு மாவட்ட
இணைப்பாளரிடம்,
தொடர்பு கொண்டு, அந்த
மாவட்ட இணைப்பாளர்

தமது மாவட்டங்களிலுள்ள,
 பிரதேச இணைப்பாளர்
 களுடன் தொடர்பு கொண்டு,
 அந்த பிரதேச இணைப்
 பாளர் கள், கிராமத்
 தொண்டர் கள் மூலமாக
 வறுமைப்பட்ட அல்லது ஏதோ
 வொரு காரணத்தினால் பாதிக்கப்
 பட்ட குடும்பங்களில் உள்ள 16
 வயதிற்கு மேற் பட்ட பெண்
 பிள்ளைகளுக்கு எமது யயிற்சீதிட்டம் பற்றி
 விளக்கிக் கூறியதன் பின் அப்பிள்ளை கள்
 வந்து எழும்படன் தொடர்பு கொண்டனர்.

அவ்வாறு தொடர்பை ஏற்படுத்தி யவர்களில் நாம், மிகவும் வறுமை என்று கண்டறிந்தவர்களை இனங்கண்டு, முதலில் 45 பிர்ளைகளுக்கு மட்டுமே பயிற்சி வழங்கி ணோம். அதில் போக்குவரத்து, இடம்பெயர்ந்து மீள தமது சொந்த இடம் திரும்புதல் போன்ற காரணங்களினால் முழுமையாக பயிற்சியை முடிக்காது நின்றவர்கள் பேசக, மீதி 35பேர் முழுமையான பயிற்சியை முடித்துள்ளனர். அவர்களைத் தற்போது விடுமுறை என்ற நீதியில் விட்டுள்ளோம். அவர்களுக்கான வேலைவாய்ப்பை இன்னும் நாம் வழங்க வில்லை. வேலை வாய்ப்பை வழங்கும்போது அவர்கள் மீண்டும் இங்கு வந்து எமது விழுவுடையார்ட் உட்வாரார்ட் டோட்

பயிற்சி வழங்குவது மட்டுமே தமது செயற்பாடாக இல்லாமல் பயிற்சி வழங்கியதன் விபரம் என்று நம்முடைய அரசு நிறுவனத்துள் உள்ளாங்கப்படுவா.

கொடுக்கும் பொழுதான் நிறைவு ஒன்று ஏற்படுகிறது என்றும் தற்பொழுது இவர்களுக்கான வேலைவாய்ப்பைக் கொடுக்கும் வசதி இல்லாதுவிட்டினும் முயற்சி செய்து வெகு விரைவில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் முகமாக பெரியளவினான் 'தையலகம்' ஒன்றை நிறுவி அதற்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யக் கூடியவாறான வசதியைச் செய்து கொடுக்கப் போவதாகவும் கூறியவர், தொடர்ந்து 'இவர்களுக்கான உடனடி வேலைவாய்ப்பை வழங்க முடியாமல் 'நித்' தான் பற்றாக்குறையாக வுள்ளது. தற்போது எமக்கிருக்கும் ஒரே பிரச்சினை நிதிதான். நிதி எமக்குத் தாராளமாக கிடைக்குமேயானால் இவ்வாறான பெண் களுக்கு மேலதிகமான வேறுசில பயிற்சிகளை வழங்கவும் முடியும். பொதுவாக சமூகத்தில் பெண்கள் மரவேலை செய்வது என்றால் பிழையானதோரு கண்ணோட்டமே இருந்து வருகிறது. அதை மாற்றி அமைக்குமுகமாக பெண்களுக்கு மரவேலை சம் பந்தமான அதாவது கதிரை, மேசை போன்ற தளபாடங்கள் செய்வதற்குரிய பயிற்சி வகுப்புக்களைக் கூட நடாத்த என்னிடின்னோம்." இவ்விடயம் குறித்து மேலும் அவர் விளக்க முற்படுகையில், "இந்த வேலைத்திட்டங்களுக்கான நிதியினைப் பெற்றுக் கொள்வதற்கான முழு முயற்சியும் நாம் எடுத்துள்ளோம். முயற்சிகள் வெற்றி பெற்று நிதி எமக்கு கிடைக்கும்போது எம்மாலான பூரண சேவையினையும் வழங்குவோம்.

எமது இன்னுமொரு சிறியவிலான
திட்டமாக, இச்செயற்பாட்டுடன் இணைந்து,
'அறிவுட்டல் பகுதி' என்றோரு நூல்கம்
திறக்கவேன் ஒரு திட்டம் ஆழப்பித்துள்ளோம்..

ருந்த என்ன ஆவலுடனேயே வரவேற்ற பொறுப்பாளர் அவர்கள்.

தம செயற்தட்டம் பற்றி ஆவத்துடை
விளக்கிக்கூறினார்.

“இத்திட்டம் மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களிலும் வறுமைப்பட்ட பெண் பிள்ளைகளைத் தெரிவு செய்து அவர்களுக்காக வழங்கப்படும் ஒரு பயிற்சி வகுப்பு, அதே பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதும்தான் மது குறிக்கோள்” என்று சொன்னவர் தொடர்ந்து...

“இங்கு பெண்களுக்கு தையல், தையல் இயந்திரத்திற்குத்தம், கேக் ஜஸின், தலையலங்காரம் ஆகிய பயிற்சிகளே வழங்கப்படுகிறது. தற்போது மூன்றாவது பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன முதல் இரண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முழுந்து அவர்களுக்கான வேலை வாய்ம்பை நாமும் வேறு சில நிறுவனங்களுமாக இணைந்து அவர்களை வேலைக்கமர்த்தி யுள்ளோம். நாம் வேலைக்கமர்த்தியவர்களை பிரதேச ரீதியாக கடைகள் போட்டு அலம்களுக்கான வருமானத்தை அவர்களே பெறும் பொருட்டு ‘ஒளிர் தையலகம்’ எனும் பெயர்ப்பலகையுடன் கடைகள் திறந்து கொடுத்துள்ளோம்.

முதலில் நாம் இவ்வாறான
திட்டத்தை செய்தபடுத்த எமக்கு போதியான
நிதி கிடைக்காததினால், எமக்குத் தேவையான
நிதியை நாமே உழைத்து, அதாவது
அதிஷ்டலாபச் சீட்டு விற்பனை போன்ற
சிட்டை விற்பனை மூல மே பெற்று எமது
நிதித் தேவையை நிறைவு செய் தோம்
20,000 ரூபாவுடன் புதுக்குடியிருப்பில் 30

ଓ କାନ୍ଦିର୍ମିଳିଙ୍ଗମ ନୂରାନ୍ଦିନୀଙ୍କୁ

ஆரம்பிக்கப்பட்ட முதலாவது திட்டத்திற்கு நையல் மட்டுமே கற்பிக்கப் பட்டது

அப்பொழுது 'பெண்
கள் வேலைத் திட்டம்
என் று உருவாக
வில்லை. இந்தப்
பயிற்சியின் முடிவில்
அவர்களுக்கு வேலை
கொடுக்கும் ஒரு
திட்டமாக, 'ஒளிர்
தையலகத் தை
நிறுவி, அதில் அவர்களை
சுடுபடுத்திய
போது, பெண்களுக்கு
கான வேலை வாய்ப்
பைக் கொடுப்பதில்
எமக் குப் பெரு
வெற்றி இருந்ததைக்
கான (முடிந்தது).

அதன் பிறகு
தான் எமது தொடர்

கண்காணிப்பில், பராமரிப்பில் உள்ள
குடும்பங்களில் இருந்த மிகவும் வறுமைக்கு
குட்பட்ட பெண்பிள்ளைகளை இனங்கண்டு
அவர்களை ஒருங்கிணைத்துத்தான் இந்த
‘பெண்கள் வேலைத்திட்டம்’ என்ற எமது
கிட்டக்கை உருவாக்கினாம்.

இந் திட்டம் 2002ஆம் ஆண்டு வேழமாதம் உருத் திருப்புத் தில் ‘பெண் கள் தொழிற்பயிற்சி நிலையம்’ என்று, பெண் கள் வேலைத்திட்டத்தில் ஒருபகுதியாக ஆரம்பிக்கப்பட்டது. இப்படியானதொரு பெண் கள் வேலைத்திட்டத்தில் ஒரு பகுதிதான் ஒளிர்க்கூடியுமாறு.

இப்படியாக, பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பை நாங்களே வழங்கும்போது, தையல் இயந்திரத்திருத்தம் என்றொரு பிரச்சினை உருவானதையுடுத்தே தையல் இயந்திரத்தை திருத்தவும் வகுப்புகள் ஒழுங்குபடுத்தினோம். சுகாரணமாக

தையல் இயந்திரத்திற்குத் தம் எனும்பொழுது வெளிக்கடைகளில் 100 ரூபாவிற்கு மேல்தான் எடுப்பார்கள். அவ்வாறு திருத்தத்திற்கு அவர்கள் செலவு செய்யும்பொழுது, அவர்களின் வருமானத்தின் ஒரு பகுதி செலவிடப்படுகிறது. ஆகையினால்தான் அவர்களுக்கே தையல் இயந்திரத்தைத் திருத்தவும் பழக்கினோம்.

அதாவது இவர்கள் மாதாந்தம் கடைகளில் உழைக்கும் வருமானம் முழு வதுமே இவர்களுக்கே பிரித்துக் கொடுக்கப் படுகிறது. ஒரு கடையில் குறைந்தது நான்கு பேர் மட்டுமே வேலை செய்வதற்குமல்ல அவர் களுக்குக் கிடைக்கும் வருமானம் கூடுதலாகக் கிடைக்கக் கூடியதாகவிருக்கும். இவர்களுக்கு மேலும் வருமானம் ஈட்டும் பொருட்டு தலையலங்காரம், கேக் ஜஸிங் போன்ற பயிற்சி களும் வழங்கப்படுகிறது. இவ்வாறான பயிற்சி களைப் பெறுவார்களை ஓளிர்த்தயலகத்தின் ஒருபகுதியாகவே இணைத்து, கடைகளை புனரமைத்து வருமானத்தை அதிகமாகப் பெற வழி செய்ய என்னியுள்ளோம். இவ்வாறாக ஒருகடையில் 3,4 பேர் மட்டுமே தையல், தையல் இயந்திருத்திருத்தம், கேக் ஜஸிங், தலையலங்காரம் என்பவற்றைச் செய்யும்போது அவர்கள் வருமானத்தைக் கூடுதலாகப் பெற முடிகிறது.

எமது செயற்பாடான இத் தையல் பயிற்சி தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணம் பயிற்சி முடிவுடையும் பொழுது அவர்களுக்கான வேலை வாய்ப்பை வழங்கி வரும் நிறுவனங்கள்தான் அதாவது பயிற்சிகளை முடித்ததும் ஒளிர் தையலகத்திற்கு குறைந்த எண்ணிக்கையானவர்களை மட்டுமே உள் வாங்கி வேலைக்கமர்த்துகிறோம். அப்படி நாம் வேலை வாய்ப்புக் கொடுத்தவர்கள்போக மீதி அனைவரையும் அந்த நிறுவனங்கள்தான் உள்வாங்கி அவர்களுக்கான வேலை வாய்ப்பைக் கொடுக்கிறது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

தற்பொழுது கடைகள் கட்டுவதற் குரிய செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பினும், கடைகள் சில புரைமைக்க வேண்டி இருப்பதனாலும் திருத்த வேலைகளும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான திருத்தம், புரைமைப்பி, புதிதாகக் கட்டுவது அனைத்துக்குமே, நிதி எமக்குக் கிடைக்கும் மாதாந்த ஒதுக்கீட்டிலேயே செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறில்லாமல் மேலும் நிதி கிடைக்குமேயானால் இச் செயற்பாடுகள் வேகம் பெற்று இன்னுமின்னும் மேலதிக பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கக் கூடியதாகவிருக்கும்.

இவந்தைவி பயிற்சியாளர் உணவு, தங்குமிடம், ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளும் இந்த ஒதுக்கீட்டுப் பணத்திலேயே அடங்குகிறது. மாதாந்த ஒதுக்கீடாகக் கிடைக்கும் 60,000 ரூபாவில் 20,000 ரூபா 'வேலை வாய்ப்பு'க்கு என ஒதுக்கியில்லோம். அந்த நிதியிலேயேதான் புனரமைப்பு, புதிய கட்டடம் கட்டுவது என்பன கூட அடங்குகிறது!

இப்படியாக, நிதி நெருக்கடி எவ்வளவுதான் ஏற்பட்டாலும்கூட, பயிற்சியாளருக்கு நாம் வேலை கொடுத்தேயாக வேண்டும். அதற்காக நாம் கட்டைகளை வாடகைக்கு எடுத்தேனும் அவர்களுக்கான வேலை வாய்ப்பை வழங்கவேண்டும்.

‘பெண் கள்’ எனும் பொழுது, சமுகத்தில் பெண்களுக்குரிய வேலையைத்தான் பெண்கள் செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அந்த கருத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்றொரு உத்தவேகம்தான் எம்மை மேலும் பல பயிற்சித் திட்டங்களைச் செய்யப்படுக்கத் தாண்டுகின்றது.

அதன் விளைவாக, புதியதொரு திட்டமாக ‘காளான் உற்பத்தி’ என்றோரு பயிற்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவள் னோம். இதற்குரிய பயிற்சியை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவரே வந்து கற்பிக்கும் ஒழுங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அந்தான் பெண்களைப் பொறுத்த வரை படங்கள் வரைவது என்பது ஒரு கலையாகவே உள்ளவர்கள் என்பதாலும் அவர்களுக்கு படங்கள் வரையவும் பயிற்சி கள் வழிக்கவுள்ளோம். இவ்வாறான பயிற்சிகளை வழங்கவேன் எமது தலைமைச் செயலக்குறிக்க அரந்திலே. புதிதாக ஏரா

கல்லூரியை உருத்
திருப்பாற்றில் திறந்
துள் னோம். இக்
கல்லூரி சகல
செய்பாடுகளுக்கும்
ஏதுவாகவே இருக்கு
மென நம்புதியோம்.

மற்றும் இந்த
பெண்கள் வேலைத்
திட்டத்தை விரிவடூத்
துமுகமாக, பிரதேச
ரீதியாக இப்பயிற்சித்
திட்டங்களை நடை
முறைப்படுத்துவதன்
மூலம், பயிற்சியா
ளர்கள் அவர்கள்
வீடுகளிலிருந்தே
வந்து போவார்களே
யானால், அவர்
களுக்கான உணவு,
தங்கமிட வசதி
போன்றவற்றிற்கான
செலவு இல்லாமல்
போவதால் அவர்
களுக்கு இன்னும்
மேலதிக பயிற்சி
களை வழங்கமுடியும்

தற்பொழுது உருத்திரபுரத்தில் பயின்று கொண்டிருப்பவர்களுக்கு ‘பயிற்று விப்பாளருக்குரிய’ பயிற்சியே கொடுக்கப் படுகிறது. அதுவது எது இனிவரும் பயிற்சி யாளருக்கு இவர்களே கற்பிக்கக்கூடிய வகையில்தான் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பயிற்றுவிப்பாளர்கள் எம்மிடையே உருவாக்கப்படுவதன் மூலம் ‘ஹழியர் சம்பளம்’ என்பது எது பிள்ளைகளினாலேயே உள்வாங்கப்படுகிறது. கூட, அவர்களுக்கான வேலைவாய்ப்பாகவும் இந்த ‘பயிற்றுவிப்பாளர்’ பதவி அமைகிறது. இனிவரும் காலங்களில் அவர்களை நிரந்தர ஊழியர்களாக்கவும் முடியும்.

எமது இத்திட்டத்தில் பயின்று கொண்டிருப்பவர்களுக்கு உணவு, தங்குமிட வசதி ஆகியவற்றைச் செய்யும்போதும், அவர்களின் பராமரிப்புச் செலவு அவர்களாலேயே செலவிடப்படுகிறது. அவ்வாறு செலவு அவர்களுடையதாக இருந்தும், நாமே அந்த பராமரிப்பு செலவைச் செய்யவேண்டி இருந்தாலும் எமது நிதிப்பற்றாக்குறை காரணமாக பயிற்சியானில் அரைவாசிப் பேருக்கு அதாவது வழிமூல்பட்ட வீட்டிலிருந்து எதுவித உதவிகளும் கிடைக்காதவர்களுக்கு மட்டும் பராமரிப்புச் செலவைச் செய்து வருகிறோம். முடிந்தளவு முழுப்பேருக்குமே பராமரிப்பு செலவை நாங்களே செய்ய நடவடிக்கைகள் ஏடுக்கக் கொண்டிருக்கிறோம்.

இது பற்றி அங்கு பயின்று
கொண்டிருக்கும் ஒருவரிடம் கேட்டபொழுது,
“நான் இங்கு வந்து நாலு மாதம் ஆகிறது.
இன்னும் வீட்டுக்காரர் என்னை வந்து பார்த்து
எதுவித உதவிகளுமே அதாவது எனக்குரிய
செலவுக்கென்று பணம் எதுவும் தரவில்லை.
இப்ப பொறுப்பாளர் அங்காவிடம் கதைத்
துத்தான் பராமரிப்பு செலவு தரப்படுகிறது.
அங்காவிற்கு எங்கள் எல்லோருக்குமே பராமரிப்பு
செலவு தருவதற்கு விருப்பமிருந்தும் நிதி
பற்றாக்குறை காரணத்தினால் அதைச்
செய்யமுடியாதுள்ளது” என்று கூறினார்.

அதே பயிற்சி வகுப்பிலிருந்த
இன்னொருவர் கூறிய விடயம் மனதை
அப்படியே நெகிழி வைத்தே விட்டது. தான்
கொழும்பில் ஒரு வீட்டில் வேலைக்கிருந்த
ததாகவும் அங்கு பட்ட துண்பாங்களும்
கொடுமைகளும் சொல்லில்லாங்காதாம் என்று
கூறிய அவர் தொடர்ந்து...

“நான் 3ஆய் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது கிளிநோச்சி யிலிருந்து இடம்பெயர்ந்து போகும்போது, அங்கிருந்து கொழும்புக்கு சென்ற ஒரு குடும் பத்தவர்களுடன், வீட்டில் மிகவும் கஷ்டம் என்றபடியால் அவர்களுடன் வீட்டுவேலை செய்யவென சென்றிருந்தேன். அங்கு அவர் களுக்கு சமைப்பது, துவைப்பது, கூட்டுவது போன்ற அனைத்து வேலைகளையும் என்னையே செய்யச் சொன்னார்கள். அவ்வாறு அவர்களின் கட்டாயத்தின் பெயரில் வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்தபோது, அதில் ஒரு சிறு தவறேதும் கண்டால் அந்த வீட்டு வைப்பாடு வைப்பாடு என்று அந்த



அம்மாவின் கணவர் வந்து மறித்தாலும் அவரைப் பேசிவிட்டு, திரும்பவும் அடிப்பா. நான் வீட்டை போறான் என்று சொன்னா, ‘பலி’ என்று காட்டிக் குடுப்பின், உன்னைச் சுடுவேன் என்று வெருட்டுவா. இல்லாவிட்டால் அதறையொன்றினுள் பூட்டிவைத்து அடிப்பா”

தொடர்ந்து பேசியது காதில் விழுந் ததோ என்னவோ, திடுக்குற்று நமிர்ந்தேன் இப்படிச் சொன்னபோது... “அவ அடிக்கிறது உதைக்கிறதோடை இருவிலை அவருக்கு கால் பிடிச்சு விடச் சொல்லுவா, நான் பிடிச்சு விட்ட போனால் கால்பிடிச்சுக் கொண்டிருக்கேக்கை அவர் என்றை கையைப் பிடிச்சு இழுப்பார் நான் பயத்தில் விட்டிட்டு ஒடினா என்னைக் கூப்பிட்டு பேசி, அடிப்பா, கீழே விழுத்தி ஏற்மிதிப்பா”

இந்தக் கொடுமை அனைத்தும் இவருக்கு மிகவும் சின்ன வயதில் என்று உணரும்போது மனதை என்னவோ செய்கிறது தொடர்ந்து அவரிடமே “எப்படி இங்கு வந்தீர்கள்?” என்று கேட்க, “அம்மா ஏருக்கா என்னைப் பார்க்க வந்தவா. அப்ப நான் சொல்னன் என்னைக் கூட்டிக்கொண்டு ரோகாட்டு ரெயிலுக்கை விழுந்து செத்திடுவேன் என்று அதுக் குப்பியிறகுதான் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு வந்து, அக்காக்கள் ஆரோ சொன்னவையென்று இந்த ‘தையல் படிக்க இருக்கு’ சீர்க்கு விட்ட வா”

- ಕಾರ್ಮಿಕಲ್ -

அவரிடம் மேலும் இதுபற்ற விசாரித்ததில், இப்படியாக தனக்குத் தெரிந்து ஒரு சிறுவன் கொடுமை தாங்கமுடியாமல் கற்கொல்லபோ செய்க்காகவாம் கூறினார்.

இங்கு குறிப்பிடப்படும் ஆணின்
தேவை, தனது நலன் கருதியே தன்னை,
சிறுமியைக் கொடுமையுத்தும் சுந்தரப்பத்தில்
நல்லவனாகக் காட்டும் ‘அரக்கன்’ இரவில்
தன் சுயஉருவத்தை வெளிப்படுத்துபவ
ார்டின் ராபர்ட் டிரிச்சன், டிரிச்சன்

தரமானதொரு உடையாக போய்ச் சேருகிறது. மற்றும் அனைவரும் வெட்டலாம், அனைவரும் தைக்கலாம் என்ற நடைமுறையின்போது மக்களின் எதிர்பார்ப்பு சிலவேளைகளில் நிறைவேற்றமுடியாமல் போகலாம் என்பதாலும் இப்படி வெட்டுபவர், தைப்பவர்கள் என செயற்படுகின்றனர். இச் செயற்பாடு நாளாந்தம் பதிவு செய்யப்பட்டு, மாத இறுதியில் அவர் வருக்குரிய பணத்தை நாம் மாதாந்தம் அவர்களனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி, அவ்விடத்திலேயே பிரித்தளிக்கிறோம். இப் பொழுது புதியதொரு நடைமுறையாக அவர்கள் நாளாந்தம் உழைக்கும் பணத்தை அன்றன்றே வங்கியில் வைப்பிலிட்டு மாத இறுதி யில் அதை எடுத்து பங்கிட்டு கொடுப்பதால் முழுமையானதொரு நிதி அவர்களுக்குக் கிடைக்கிறது.

மேலே கூறியபடி, வெட்டுபவர் வெட்டுவது, தைப்பவர் மட்டுமே தைப்பது என்றில் ஸாமல் தைப்பவர் வெட்டவும், வெட்டுபவர் தைக்கவும்கூட முடியும். எப்படியெனின் சாதாரணமாக தைப்பதற்கு என வரும் உடைகளை மட்டுமே வெட்டுபவர் வெட்டுக்கொடுக்க தைப்பவர் தைக்கலாம் என்றும் அவரவர் வீடுகளிலிருந்து வரும்போது அயலவர், தெரிந்தவர் தைக்கவென கொடுத்துவிடும் உடைகளை அவரவரே வெட்டித் தைக்கவும் முடியும். இதன் போது அங்குள்ள அனைவருமே வெட்டவும், தைக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மற்றும் வெட்டுபவர் மட்டுமே வெட்டிக் கொடுக்கும் நிலைமாறி அனைவரும் தரமானதொரு உடையைத் 'தயாரிப்பவர்களாக' மாறுவதன் மூலம் கடையை பிரசித்தப்படுத்துவதுதான் வாரமானாம் கூடுகலாகப் போடுமடியும்"

இவ்வாறாக பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பையும் கொடுத்து உழைக்கும் பணம் முழுவதும் உழைப்பவர்களையே சென்றுடையும் வண்ணம் இயங்குகின்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையுடன் இந்த சமுதாய முன்னேற்ற நிலையத்தினரின் ‘பெண்கள் வேலைத்திட்டப் பகுதி’ விளங்குகின்றது.

இப்படியான பெண் களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தைக் கொடுக்கும் இந்த நிறுவனங்களுக்கு தற்போது தேவைப்படுவது 'நிதி' மட்டுமே. அவ்வாறு நிதி கிடைக்கு மேயானால், நிறுவனங்களின் பொறுப்பாளர் இருவரும், "எமக்கு நிதி போதியளவு கிடைக்குமேயானால் இவர்களுக்கு மேலும் சில பயிற்சிகளை வழங்குவோம். அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும் என்ற நம் பிக் கையையும் கொடுப்போம்" என்று கூறிய அவர்களின் கூற்றை நிறைவேற்றமுடியும் என்பதுதான் ஒன்று!

து. தீர்மானம்



‘அமூலதற்கு நேரில்லை’

ஓரு மார்க்கை

தலைப்பைப் பார்த்தவுடன் என்னுள் தோன்றிய உணர்வு ‘ஆமாம்! எதை நினைத்து அழ எங்களுக்கு நேரம் இருந்தது’ என்பதுதான். அவலங்கள் துரத்தத் துரத்த நாங்கள் இழந்துபோன உடைமைகளையும் உறவுகளையும் ஒருக்கண்ட நின்று நினைக்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்த அவசித்தின் யதார்த்தம் கதை முடிந்த பின்பும் கூட மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. நாங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது வராத அழுகை இந்தக் கதையை வாசித்துபின் தானாய் வந்தது.

இரு எழுத்தாளர் என்ற வகையில் 'நாளைய செய்தி' எனக்கொரு பிரமிப்பைத் தந்தது. எப்படி முடிந்தது இவரால்? அந்த வியட்நாயின் மலையடிவாரத்தையும் காடுகளையும்கண்முன் கொண்டுவர? வியட்நாம் போன்றே போராட்டமும் அவலமும் நிறைந்தது எங்கள் மண் என்ற நீதியில் போராட்ட உணர்வையும், அவல உணர்வையும் திறம்படச் சித்தரிக்க முடிந்திருந்தாலும் கூட மலையடிவாரம்... பள்ளத்தாக்கு.. சாம்பல் நிறக கூடாரங்கள்.... படமாய் மனதில் ஒடுவது பிரமிப்பைத் தருகிறது.

எங்கள் அப்பாவி இளைஞர்கள் வேலை தேடி வெளி இடங்களுக்குச் சென்று படும் அவஸங்களும் கேட்பார் இன்றி நின்காலம் சிறைக்குள்ளேயே வாழ்வதும் செய்தி. அந்தச் செய்திக்குள் இத்தனை துன்பங்கள் இருக்கும் என்பதை தத்ரூபமாகக் காட்டியிருப்பது மட்டுமல்ல, மனிதம் இன்னும் சாகவில்லை என்கிறது அந்த 54 வயது பாத்திரம்.

உறவு, சுயம், பாதனி, அக்கா எனும் கடைகள் மனிதமனங்கள் தொடர்பான அலசல் என்றே சூறலாம். மனங்கள் சந்தர்ப்பவாதிகளாகப் பிறழ்வுபட்டு நிற்பதை எளிமையாக எடுத்துக்காட்டுகிறார். மனப்பிறழ்வுகளைப் புரிந்துகொள்ளத்தக்க வகையில் வெளிப்படுத்துவதன் மூலம் அவற்றை நேராக்கலாம் என்பதே என்னுடைய கருத்து.

‘பாதை’- இன்றைய பெண்ணின் அவலத்தை இதைவிடத் தெளிவாகக் கூறமுடியாது. ஒரு பெண்ணால் எல்லாம் எதுவும் முடியும் என்று காட்டும் அதே வேளை பெண் சுமைகளைத் தூக்க வேண்டுமென எதிர்பார்க்கும் சமுகம் அப்பெண்ணுக்குரிய மரியாதையைக் கொடுப்பதில்லை எனும் சமுகத்தின் சாபத் தையும் காட்டி நிற்கிறது கூட்டிலிருந்து வெளிவந்து ஆனாக்கு நிகராக எதையும் செய்ய முடிந்த பெண் ஒரு நுண்ணிய கோட்டினால் சமுகத்திலிருந்து பிரிக்கப்படும் அவலத்தையும், அனைத்துத் துண்பத்தையும் துடைத்து ஏறிந்துவிட்டு ‘ஓடரை’ இரத்துச் செய்ய ஒடுமெளவிற்கு பெண் மாறிவிட்டால் என்பதையும் காட்டுகிறார் தாமரைச்செல்வி.

ஒரு விவசாயியின் வாழ்வுக்கான ‘ஓட்டம்’, அவனது சலிப்பும் விரக்தியும் மழையைக் கண்டதும் அவனது தன்னம்பிக்கையும் இப்படியே கூறன்று ஒரும் அவனது வாழ்வின் ஓட்டத்தை ஒரு விவசாயியாகவே மாறி உணர்ந்திருக்கிறார் எழுத்தாளர்.

‘சிறை நிழல்’ மனதில் ஏற்படுத்தும் தாக்கம், சிறைக்குள் இருந்து பிரமைபிடித்து வெளிவருவது போன்ற உணர்வைத் தருகிறது. சிறையின் நிழல் படிந்தது போன்ற பிரமையுடன் எங்கள் இளைஞர்கள் சிலர் இருக்கப்போவதை மிக வேதனையுடன் உணர்ந்தேன்.

பெரும்பாலான கதைகளில் கிளிநோச்சி நகரே மையமாக இருக்கின்றது. எழுத்தாளரின் வாழ்விடம் அதுவாகவும் அவரின் சூழல் ஏற்படுத்திய தாக்கங்களே அவரை எழுத வைத்த காரணத்தாலும் அவ்வாறு அமைந்திருக்கக் கூடும்.

எழுத்தாளரே தனது முன்னுரையில் குறிப்பிட்டது போல் அனைத்துக் கதைகளிலும் ஒரு நாவிழை போல இடப்பெயர்வும் அவலங்களும் காணப்படுகின்றன. ஆனால் இது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கடந்த ஏழு வருடங்களாகவே இடப்பெயர்வும் அவலங்களுமே எமது வாழ்க்கையாய் அமைந்திருந்தது யதார்த்தங்களை அவற்றின் தலைவரம், வேதனை குறையாமல் மிகைப்படுத்தாமல் வாசகன் மனதை அசைக்கும் வகையில் எழுதியமையே எழுத்தின் வெற்றி.

தனது முதற் கதையே தலைப்பாகத் தாங்கி வந்திருக்கிறது, ‘அழுவதற்கு நேரமில்லை’, சிறுகதைத் தொகுப்பு. வன்னியின் முதுப்பரும் பெண் எழுத்தாளரான தாமரைச்செல்வியின் கதை என்பதே ஒரு இயல் பான ஆர்வத்தைத் தர தொகுப்பின் தலைப்போ பல விதக் கற் பனங்களைத் தோற்றுவித்துக்கூடும்.

‘உலக வர்லாஞ்சில் செல்வாக்குச் செலுக்கிய பெண்கள்

கி.மு 1600களில் எகிப்தினை ஆட்சி செய்த கற்ளப்சர் (Hatshepsut) என்பவர் மிகவும் பலம் வாய்ந்த பெண் ஆட்சியாளராகத் திகழ்ந்தார். இவர் தனது கணவனிடமும், மகனிடமும் இந்து ஆட்சியைப் பெற்றுக்கொண்ட வேளையில் அரசர்களைப் போன்றே இவரும் அரசு உடைகளையும், பொய்த்தாடியையும் அணிந்துகொண்டார். கீளியோஸப்ரா எகிப்தினை ஆட்சி செய்த லீன்பு இது உரோம சாம்ராச்சியத்தால் தோற்கூடுக்கப்பட்டது. கி.பி.பி களில் உரோமப்பேரரசை எதிர்த்த பீற்றொரு பெண் ஆட்சியாளரே போடுக்கா (Boudicca) ஆவார். பெண் ஆட்சியாளர்களுள் சிலர் தமது திருமணங்களினுடாகவே ஆளும் உரிமையைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் இங்கிலாந்தை ஆட்சிப்பிரிந்த மிகவும் பலம் மிக்க இராணுயான எலிசபத்-1 என்பவர் தனது சுயமுயற்சியினுடாகவே ஆட்சியுரிமையைத் தனதாக்கிக் கொண்டார். 1700களில் ரஷ்யப் பேரரசியாக வீளங்கிய கதறின் (Catherine) மிகப்பெரும் சாம்ராச்சியத்தைக் கோலோச்சினார். ஆனால் இதைவிட விக்ரோரிய மகாராணியடைய சாம்ராச்சியம் பெரிதாக

எலிசபெத் காலம் என்றழைக்கப்பட்ட காலப்பகுதியில் நாடகாசிரியர் வில்லியம் சேக்ஷ்பீயர், ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ் ட்ரேக் போன்றோர் வாழ்ந்தனர். இந்தக் காலம் எலிசபெத்-1 மகாராணியின் நினைவானதாகும். இவரது ஆட்சிக் காலத்தில் (1558 - 1603) பிரித்தானியா மிகவும் பலம் வாய்ந்ததும், வளம் மிகக்குற்றமான சாம்ராச்சியமாக விளங்கியது. பிரித்தானியாவின் ஆட்சியுரிமையை ஒரு ஆணின் கைகளில் கொடுக்கப் பயந்ததால் அவர் திருமணம் செய்யாமலேயே தனது வாழ்ந்தாளை முடித்துக்கொண்டார்.

பெரும்பாலான எகிப்திய ஆட்சியாளர்கள் ஆண்களாவர். ஆனால் மாகாராணி கற்றல்பசற் (Hatshepsut) இதற்கு விதிவிலக்கானவர். கணவனுடன் இணைந்து ஆட்சி புரிந்த இவர் கணவரின் இறப்பைத்தொடர்ந்து கி.மு 1503-1482 வரை ஆட்சியிலிருந்தார். இம் மகாராணியார் செங்கடலில் இடம்பெற்ற போருக்காக கப்பற் தொகுதியொன்றை அங்கு அனுப்பி வைத்தார். இது மிகவும் பெறுமதி மிக்க பரிசில்களுடனும், காட்டுமிருகங்களுடனும் நாடு திரும்பியது.



1900 களில் மிகப் பெரும் சாம்ராச்சியமாகத் திகழ்ந்த பிரித்தானியாவை விக்ரோநியா மகாராணி ஆண்டார். 60 வருடங்கள் பதவியிலிருந்த இவரது பெயர் உலகின் சகல இடங்களிலும் பிரசித்தம் பெற்றிருந்தது. 1861 இல் இறந்த இவரது கணவன் அல்பேர்றுடன் இணைந்து ஆட்சி நடாத்தினார்.

உரோமனின் படையெடுப்பை எதிர்ப்பதற்காகத் தோற்றும் பெற்ற
இங்கிலாந்தின் ஜெசனி (Iceni) யின்
அரசியாக விளங்கியவரே
போடிக்கா ஆவார். கி.பி 60
களில் உரோமானியர்கள்
ஜெசனிப் பிரதேசத் தை
நோக்கிப் படை யெடுத்தனர்.
அந்த வேளையில்



தமிழில் :- பாரதி

நாங்கள் உண்டுறவுக்கிய பூரிக்கு
அனுமதியின்றி வரக்கூடாதென்கின்றார் பிறார்.
எங்கள் பற்களை உடைக்கும்
சுத்திகளோடு உலவித்திரிபவர்கள்
நாங்கள் பல் குத்த ஊசியும்
துலக்குவதற்கும் துரிகையும்
கையில் வைத்திருக்கக் கூடாதென்கிறார்.
சோறு பொங்குவதற்கும்
நெருப்பு மூட்டக் கூடாதென்போர்
ஸ்ட்ரீ கொழுத்தும்
எளிப்புத்தகளோடு ஏன் திரிகின்றார்.
நாங்கள் சட்டைக்குப்
பொத்தான் போடுவதும்
இடுப்புக்குப் பட்டி கட்டுவதும்
சட்ட நிரோதமென்றால்
கத்திகளும் பொல்லுகளும் எந்த விதிகளுக்குள் அடங்குகின்றன.
சொந்த பூரியின்
வசந்தங்களெல்லாம் இழந்து
நாங்கள் வனவாசம் செய்ய வேண்டும்.
அந்தியர் வந்து என்
ஊர்களை ஆட்சி செய்யலாமோ?
எந்த ஜனநாயகம் இப்படிச் சொல்கிறது.
விளைகளைத் துரத்திவிட்டு
பேய்களை நடுநீட்டுள்
வைத்துப் போஷிப்பதுதான்
வக்கான நீதியா?
கழுத்தருகில் கத்தியோடும்
காலுக்கடியில் கண்ணிவெடிகளோடும்
நெஞ்சன்னை புகைமூன்

சுதந்திரக் கோபுரத்தை.
தடைப்புள்ளித் தனிர
உடைப்புப் போகவில்லை.
உருமாறிக் கொள்ளவில்லை.

ஊர்வளவை எடிப்பார்க்கமுடியாத
எது விதிகளில்
நாமாகவே போகவிடாத
எங்களை நாங்களினா
அடுயாளங் காட்ட வேண்டுமென்ற
அவஸ்தை பொருந்திய
வாழ்வுக்குப் பெயர்தான்
இன்றை, அமைதி.
சான் ஏற மூழுஞ்சறுக்கி
கை நிபிர்த்த நாளிபுத்துக்
கிடக்கின்றது எங்கள் காலம்.
குண்டுகளும் வண்டுகளும்
பல்குழல் வாய்களும்
முழுங்கவில்லையெயாழிய

யிற்றுப்பு தீவினாழுசு ஆபூர்த்தியை

நடமாட விட்டுக்
கண்காணிக்கின்றது உலகம்.

நாங்களாக யாரையும்
வம்புக்கிழுத்தில்லை.
வாய்ச்சன்றை புரித்தில்லை.
இயலுமட்டும் ஒதுங்கி,
தந்த அடிகளை வாங்கி
வளிகளைத் தாங்கி
பழுவாக நசித்த வின்புதான்
புனியாகித் தகித்தோம்.
பிரபாகரன் என்ற பெருந்தகைக்குக் கூட
காலம்தான் தப்பாக்கியைக்
கையிலே கொடுத்தது - எம்
தேசத்தில் நெருப்பெறிந்த
நீசர்களைப் பொச்சும்
வல்லமையோடுதான் வளர்ந்துள்ளது
விடுதலை விருட்சம்.
சொல்லித் தெரிய வேண்டியதில்லை
எவ்குமிங்கு எங்கள் வரலாறு.
வாயுள்ளவரை பேசவும்
நோயுள்ளவரை மாயவும்
நெந்து கெட்டிருக்கவில்லை
நாம் யாரும்.
பட்டினிக்கும்
குண்டுப் புகைக்கும் நடுவில்தான்
கட்டியமூழ்பினாம்

யத்தூயி இன்னமும்
அப்படியோன் கிடக்கிறது.
வானத்தில் அடிக்கடி
பதிவாயிப் பறக்கிற 'ஹனி' யையும்
விதியில் அடிக்கடி
இடறுப்பட்டோடு பிர் குடிக்கும்
வாகனங்களையும்தான்
புதிய வரவாயிப் பார்க்கின்றன,
எது குழந்தைகள்.
கடைகளில் பொருட்கள்
குனிந்துள்ளித் தனிர
கனவுகளில் ஒன்றாவது கைகூடவில்லை.

எம்து புளிந்த
அநியாயங்களெல்லாம்
ஆருபுறிருக்கட்டும்.
இனியாவது வம்புக்கு
வரமாட்டோமென்று
உண்மையாய் உரைக்கட்டும்.
அரக்கத்தனமான அந்திகளும்
அவலட்சணமான பொழுதுகளும்
எங்களுக்கென மீண்டும்
தினிக்கப்பட்டால்
அதன்பிறகும் சம்மா இருக்கப் போவதில்லை
துங்கெவரும்.
மாங்காயிக்குக் கல்லெறிந்து
விளையாடும் சிறுபிஞ்சை
எநிகண்ணக்குச் 'வெங்' போட
அனுப்பாத்ரிகள்.
அன்பாயும் அமைதியாயும்
இருக்கும் எங்களை, யாரும்
'பின்லைங்களாக' மாற்றிவிடாத்ர்கள்.

அம்புவி

ஈழத்து இலக்கிய
உலகில் எப்போதுமே நாவலின்
வருகை சற்று குறைவாகவே
இருந்திருக்கிறது. சிறுகதை
களோ கவிதைகளோ
தொகுப்புக்களாக
வரும் அனுபு
க்கு நாவல்
கள் வருவ
தில்லை. சிறு
கதை, கவிதை
என்பன மக்களை
சென்றடைய சுலப
மான வடிவம் என்ப
தூடன் விரைவாகவும்
எழுதி விடலாம் என்ற
வகையிலும் அநேகம்
பேர் இவைகளையே
எழுதுகின்றனர்.

மிக நீண்ட இடை
 வெளியின் பின்னர் ‘இனி
 வானம் வெளிச்சிரும்’ என்ற
 நாவலின் வரவு நிகழ்ந்
 துள்ளது. இதனை எழுதி யவர்
 தமிழ்க்கவி அவர்கள். இவர்
 எழுத்துத்துறையில் பல
 பதிவுகள் செய்தவர்.
 சிறுகதைகள், கட்டுரைகள்,
 நாட்டாரியல் என்று பல
 துறைகளிலும் ஈடுபெடுவார்.
 பேச்சாளர், ஆய்வாளர் என்று இவர்
 பங்கு இன்னும் விரிகிறது.

இவர் நாலின் ஆரம்பத்தில் உள்ள என்னுரையில் “இது நாவலா கதையா இதன் வழவும் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது என்னுடன் இருந்து என்னைத் தாக்கி என் உணர்வு களைக் கிழித்துத் தைத்த ஒரு விவகாரம்” என்று குறிப்பிடுகிறார்.

உண்மைதான். ஒரு படைப் பாளியின் மன உணர்வுகள் கிழிப்பும் போதுதான் ஒரு படைப்பு பிறக்கிறது. அதன் வடிவம் பற்றி படைப் பாளி கவலைப்படுவு

தாமரச்செல்வி

தலீவில் வை. அது சிறுக்கதையா, கவிதையா, நாவலா, நெடுங் கதையா எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் அதற்கு இலக்கணம் வகுத்து விட முடியாது. சொல்ல வந்தது என்ன என்பதே முக்கியம்.

மொத்தம் நாற்பது சின்னச் சின்ன அத்தியாயங்களிலும் நாம் காண்பது பார்வதி என்ற ஒரு பெண்ணின் அனுபவங்களையே. “உரிமையெண்டா என்ன” என்று தகப்பனிடம் கேள்வி கேட்கும் எட்டு வயது பார்வதியிலிருந்து ஒவ்வொரு போராளியையும் தன் மகனாக நினைக்கின்ற பார்வதி வரை விரிந்து போய் இருக்கின்ற அவள் வாழ்க்கையை. கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை இத்தனை விதமாய் அல்லற்பட்டதே என்ற தவிப்பை வாசகர்களுக்கு ஏற்



குழந்தைவியன்

த்தில் அவள்
பங்கு எத்த
யைது? வீட்டுக்
குள்ளேயே அவள் உலகம்
அடங்கிவிட வேண்டும் என்றுதான்
சமுகம் எதிர் பார்க் கிறதா?

குள்ளேயே அவள் உலகம்
அடங்கிவிட வேண்டும் என்றுதான்
சமுகம் எதிர் பார்க்கிறதா?

ஒரு கணம் தடுமாறி நினைவும் குழந்தைகளுக்காக தன்னை நிமிர்த்திக் கொள்கிறாள். வசதி வந்து நிம்மதியாய் வாழலாம் என்று ஒரு நிலை வந்தபோது அரசியல் அவள் வாழ்வை புரட்டிப் போட்டது.

காலாகாலமாக தமிழ்
 ருக்கு நேர்ந்த துன்பங்கள்... அத
 னால் ஏற்பட்ட அரசியல் மாற்
 றங்கள்... தவிர்க்க முடியாமலேயே
 ஒவ்வொரு மனங்களிலும் ஆறாத
 காயங்களை ஏற்படுத்தி விட்ட
 சோகம்... இது பார்வதியையும்
 தாக்கி கண்ணிரவிட வைக்கிறது.
 கலங்கி நிற்க வைக்கிறது. அனா

வும் அத்தனை
 துயரையும் தாங்கி
 ஏற்று அனைத்துப்
 போராளிகளையும்
 தன் பிள்ளைகளாக
 ஏற்று நிதானப்பட்டு
 நிற்கும் போது விழி
 ஒரங்களில் மெதுவான
 சரக்கசிவுடன் புத்தகத்தை மூடி
 வைக்கிறோமே அந்தக் கணம்
 மிகத் துன்பமானது.

பார்வதி என்ற பாத்திரம் அற்புதமானது. இப்படி ஏத்தனை பார்வதிகள் நம் முன்னே இருக்க

பார்வதியிடம் இனியில்லை யெண்ட அன்பு, வைத்திருப்பவன், பார்வதி பற்றி கபிலன் தரக்குறைவாக பேசியது பிடிக்காமல் விடுவிடுவென்று எழுந்து போனவன் காலப்போக்கில் ஊனின் வார்த்தை கணக்கு செவி சாய்த்து பார்வதியையும் பிள்ளைகளையும் அடியோடு ஒதுக்கி விட்டுப் போய் விட்டான். தமது குற்றங்களை மறைத்து அதையும் பெண்ணின் தலையிலேயே கட்டி விடும் திறமையுள்ள ஆணின் பிரதிநிதி அவன்.

வவுனியாவின் கிராமங்கள்
தெருவீதிகள் கண்ணதிரே விரி
கின்றன. அவை பற்றிய வர்ணிப்
புகள் இயல்பாக அமைந்திருக்
கின்றன. அரசியல் எமது தமிழ்ச்
சமூகத்தைப் பாதித்த விதம் படிப்
படியாக பொருத்தமான இடங்
களில் நன்கு பதியப்பட்டிருக்கிறது.
போரின் தீவிரமும் அதன்
வெளிப்பாடுகளும் மனிதர்களின்
உணர்வுகளினுடே காட்டப்படுவது
சிறப்பைச் சேர்க்கிறது. அகதி
களாய் அலைவதும் தேச விரோத
ஆட்களிடமிருந்து பிள்ளைகளைப்
பாதுகாக்க படும்பாடுகளும் அந்தக்
காலத்தையே கண்முன் நிறுத்
துகிறது. அந்த வலியும் வேத

ക്രിസ്തീയ വിജയം ദാഖിലാചിരുത്

தொயிமாய் நம்பிக்கையோடு
நிமிரும் பெண்ணை வரவேற்கும்
அளவிற்கு சமுகம் தயாராய்
இருக்கிறதா? இத்தனை
கேள்விகளையும் எழுப்பிவிட்டு
அதற்கான பதில் களையும் இந்த
நாவல் தருகிறது. மென்மையான
இயல்புகளும் அப்பாவித்தனமும்
உள்ள ஒரு கிராமத்துப்
பெண் னுக்கு வாழ்க்கை
கற்றுத்தரும் அனுபவங்கள் நம்
மனதையும் வலிக்கச் செய்கிறது.

பொறுப்பற்ற கணவன்,
வருமானம் இல்லாமல் ஏழ்மை
தாண்டவமாடும் வீடு, ஆறு குழந்
தைகள், குழந்தைகளை வளர்க்க
வேண்டும், படிக்க வைக்க வேண்டும்,
கணவனை நம்பி பயனில்லை என்ற முடிவுடன் அந்தக்
குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்ள
பார்வதி தயாராகின்றாள். வயல்
செய்து தோட்டம் செய்து கூலி
வேலைகளுக்கும் போய் உழைக்கிறாள். அவனுடைய கடுமையான
உழைப்பினாலேயே அந்தக்
குடும்பம் வாழ்கிறது. உழைப்பின்
பயனாக சிறிது வசதி வருகிறது.
ஆனால் அவளின் தைரியமும்
நியிர்வும் சமூக சேவையும் ஊரின்
பார்வையில் அவனுக்கு மோசமான
பயன்றையே ஏற்படுத்துகிறது.

கிறார்கள். கிராமத்தில் பிறந்து
வளர்ந்திருந்தாலும் எல்லாவறையும் அறிந்து கொள்ளும்
ஆர்வம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் சராசரி பெண்களிலிருந்து அவளை வேறு
படுத்திக் காட்டுகிறது. சைக்கணோடக் கற்றுக் கொள்வதிலிருந்து
மேடை ஏறிப்பேசவதுவரை அளினின் தைரியம் விரிகிறது. பொறுப்பற்ற கணவணோடு அனுசாரித்துப்போக முயன்று முடியாமற்போன்றின் தானாகவே குடும்பப்பொறுப்பை எடுத்துக் கொண்டு உழைக்கும் விவேகம், தன் சொற்தக்காலில் நின்று குழந்தைகளை வளர்க்கும் தைரியம், முலையிலிருந்து அழுகின்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட நிமிரவு... இததனை துணிவுடன் இருந்தாலும் உள்ளார கணவனின் அன்புக்காக ஏங்கும் ஒரு பெண்ணாகவும் அவள் இருப்பது யதார்த்தத்தைக் காட்டி நிற்கிறது.

நாவலில் பார்வதி மட்டு
மல்ல எங்குப் பாத்திரமும் மிகைப்
படுத்தப்படவில்லை. அவரவர்
தமது இயல்புடனேயே உலாவு
கின்றார்கள். பார்வதியின் கண
வன் மணியம் முரணான இயல்பு
கள் கொண்டவன், மணியம்

ஞெயும் புதுப்பிக்கப்பட்டது போன்ற
இ ஊர்வலங்களைக் கருத்திற்கு

“டப் டப் என பொய்
மழுத்துளி...” என்று ஆரம்பித்து
“மழு விட்டிருந்தது” என்று
முடியும் இந்த நாவலில் நம்மை
ஒன்றிப்போக வைக்கும் அளவுக்கு
எழுத்து நடை இயல்பாக அமைந்
திருக்கிறது. எனினும் தமிழ்க்கவி
அவர்கள் சில வார்த்தைக்களை
தவிர்த்திருக்கலாம். கிராம மக்கள்
கோபம் வரும் போதோ குடி
போதையிலோ இப்படித்தான்
பேசவார்கள். இதிலும் விட
மோசமாகவும்கூட பேசவார்கள்.
ஆனாலும் இலக்கியம் என பதிவு
செய்யும்போது இந்த வார்த்தைப்
பிரயோகங்களை கொஞ்சம்
தவிர்த்துக் கொள்ளலாம்.
யதார்த்தம் என்பதற்காக அவை
களையெல்லாம் எழுத வேண்டும்
என்பதில்லை.

மொத்தத்தில் ‘இனி வானம் வெளிச் சிரும்’ நாவலில் ஒரு பெண் னின் கண் ணீரவிட நம்பிக்கையை நாம் அதிகம் பார்க்கிறோம். பார்வதி என்ற பெண்னின் இன்பமும் துன்பமும் சிரிப்பும் அழகையும் அவலமும் தவிப்பும் நம் மனதில் ஏற்படுத்திய அதிர்வகள் வெகு நாளைக்கு நம் மனதில் தங்கியிருக்கும்.



சுதந்திரப்பறவைகள்

அவர்களுக்கு அமைதியே போதும் எங்களுக்கோ வாழ்க்கை வேண்டும்

போர் ஓய்ந்த அமைதியின் சுகம் இப்போது மெல்லக் கலையத் தொடங்குகிறது. சத்தங்கள் ஓய்ந்தாலே போதும் சமாதானம் வந்துவிடும் என்று நினைத்த பலர் சத்தங்களுமில்லாத சமாதானமுயில்லாத சூழலைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். போர் முனுமா? சமாதானம் நீருமா? என்ற ஆதங்கமான மக்களின் கேள்விகளுக்கு தமது ஆய்வுகள் ஆருடங்களையெல்லாம் அவிட்டு விட்டு மக்களைக் குழப்பி அந்தக் குட்டையில் மீன் பிடிக்க எத்தனிக்கின்றன ஊடகங்கள்.

தமிழரின் போராட்டம் உச்ச நிலையை அடைந்தன பின்னர், சிங்கள தேசத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் சக்திகளாக தமிழ் மக்களே இருந்துள்ளனர். அது யுத்தமோ, சமாதானமோ தமிழ் மக்களின் பேரில் மேற்கொள்ளப்படும் போதுதான் பெரும்பான்மை இனமக்களின் மனங்களை வெல்லுதல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாத்தியமாயுள்ளது.

எவ்வாறு தமிழ் மக்கள் மீதான யுத்தப் பிரகடனங்கள் மூலம் அதிகார இருக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் தக்க வைக்க முனைந்தார்களோ அவ்வாறே தமிழ் மக்களுடனான சமாதான உடன்படிக்கை மூலமாகவே சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. அதாவது அன்று ஒரு காரணியாகப் பயன்படுத்தப்பட்ட மக்கள் இன்று தவர்க்கமுடியாத காரணியாக உருவாகிவிட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

சலுகைகளுக்கும் உரிமைகளுக்குமான இடைவெளி மிக நீண்டது. முப்பது வருட கால போராட்ட வாழ்வு தமிழ் மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அடிப்படை அரசியல் உரிமைகளுடன் கட்டியெழுப்பும்போதுதான் எதுவுமே நிரந்தரமாகும் என்ற விபிப்பான நிலைக்கு எம் மக்கள் தம் பட்டிவு மூலமே வந்தார்கள்.

இனைத் தவிர வாழ்வுக்கான வேறெந்தப் பாதைகளையுமே திறந்துவிடாத சமாதானம், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பதிலேயே இழப்பியபடுகிறது. இது எப்படி அடிப்படைப் பிரச்சினையை அனுகப் போகிறது. எதிர்பார்ப்புகள் நம்பிக்கையினங்களாக உருவெடுக்கின்றன.

‘இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டும்’ என்ற தேவை உள்ளவர்கள் ஓன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். போரச் சமத்தினவனுக்கும் போரச் சமந்தவனுக்கும் வலி ஒரே விதமானது அல்ல. தம்மிது தினிக்கப்பட்ட போருக்குள் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். போரை அட்ட காத்து வளர்ந்து அது தம் வசப்படாததால் நொந்து போனவர்கள் அவர்கள்.

எனவேதான் சமாதானம் மீதான எதிர்பார்ப்பு இரண்டு தரப்பிலும் வித்தியாசமான கோணங்களைக் காட்கிறது. போர் ஓய்ந்த அமைதி அவர்களுக்குச் சமாதானமாகவும், போருக்குப் பின்னரான வாழ்வு எமக்குச் சமாதானமாகவும் உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை அமைதியேபோதும். எம் மக்களைப் பொறுத்தவரை நிலையாக கட்டியெழுப்பப்படும் நிம்மதியான வாழ்க்கையே வேண்டும்.

அப்பாவும் மாவீரராய் வருவார்

அப்பாவின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் அம்மா!

அதைக்கூட அழுதலுத் தமிழரையின்
முகவக்குள் மூகம் புதைத்தாலும்.

அப்பாவை விசரிக்கும்

எட்டார மாதத்தையும்

தொட்டுமீடாத தமிழ்!

பட்டாம்பழுச்சீ பிழக்க சீரகஷ்டக்கும்,

பாவர் வருப்புத் தங்கச்சீ!

அவளுக்கின்ற சிதரியும்?

அம்மாம் மா கொடுத்த

ஆம்பது சதம் காசக்கு வாங்கிய

ஆந்த சிசன்றிமீற்றர்

நீளுள்ள சுதா பின்ற துண்டை

ஈர்க்கில் கீகார்த்து,

ஞப்பிக்கிகாண்டு தீர்கிறான்...

ரேனீ மூகவக்குள்

அகப்பையின் தீயமானத்தில் - தஞ்சீ

கனவுகளைக் கரைத்துக் கிகாண்டிருக்கும்

வயதுக்கு வந்த அக்கா!

அப்பாவந்தாவ்தான் அவளுத் கனவுகள்

நன்வாரும்.

எனக்குத் தெரியும்

அப்பா, உயிராடு இல்லவியன்ற சியதி!

அக்காவுக்கு சந்தேகம்!? - அதுதான்

அவள்.

அப்பா தெத்தண்ணி குழுக்கிற நீரம்

சாபிப்பிருக்கிற நீரம் வந்தால்

மிக்கீழிக்கி அழுவான்!

கெட்டால், ஒன்றுமில்லவியன்று

கண்ணைத் தடைப்பான்.

சீன்னவளுக்கும் சாடையாய்த் தெரியும்

அப்பா கடவுள்டீடு

போட்டாரிரண்டு அம்மா சிசான்னைத்

அடுக்கும் சிசால்வுகிறான்.

அதுதான் - அவள்

அப்பா குந்தியிருக்கின்ற

மூற்றத்து வெப்பமாற்றத்தியில்

கவுசுசுவாமி குறைத்துக் கும்பிருக்கிறான்

அப்பா, தன்கர சுவரமிக்கும்

கும்பிட வருவார் என்ற நம்பிக்கையில்...

பாஹம் சீன்னவன்

அப்பா முகம் வடிவுவாய்த் தெரியாத

கைக்குழந்தை அவள்

பசிமுருகிற பொதுதான் அழுவான்

அப்பா... என்ற வார்த்தையை

தழுத்துத் தீட்சரித்தபடி...

ஶப்பாக்கியை மாடியில் கைவத்தபடி

அண்ணராந்துபார்க்கிறேன்

இரவின் நீசப்தங்கள் கலைந்து

மார்னத்தீல் வானம் பாடகளின் கலகவப்பு

காதை நகைத்து இயைகை சீர்க்கிறது.

ஓ..! காலை மீதுயப் பொகிறது - அப்ப

தமிழ்தழும் நீச்செய்மாய் மலரும்! - மலர்ந்தால்

எவ்வார மார்ரீரக்களாடையும் சீர்ந்து - அப்பாவும்

ஒரு மாவீரராய் வருவார்.

- பிரூந்தா முருகையா -

கப்டன் வானதி வெளியிட்டகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இலக்கியப் போட்டி 2002 இல் முதல் பரிசு பெற்ற கவிதை.

புலிகளின் நாகம் தழிழ்நூத் தாயகம்